

PART - A

1. மாறன் தன் நண்பன் இனியனிடம் "இந்த மாறன் ஒரு நாளும் நேரம் தவறமாட்டான்" என்று கூறுவது :
 (A) மரபு வழுவமைதி
 (B) கால வழுவமைதி
 (C) இட வழுவமைதி
 (D) பால் வழுவமைதி
2. 'வானம் வசப்படும்' என்ற பிரபஞ்சனின் படைப்பு :
 (A) கவிதை நூல்
 (B) வரலாற்றுப் புதினம்
 (C) சிறுகதைத் தொகுப்பு
 (D) குழுவியல் கட்டுரை
3. கால வழுவமைதியைத் தேர்க.
 (A) இந்த மகிழன் ஒரு நாளும் பொய் கூறமாட்டான்.
 (B) தமிழினி இரவு சோறு உண்டான்.
 (C) வீட்டில் காகம் கத்தினால் உறவினர் வருவர்.
 (D) அமைச்சர் நாளை விழாவிற்கு வருகிறார்.
4. கண்ணிற்குக் காட்சி தராமல் அரியனவாய் இருக்கும் மலரைத் தேர்க.
 (A) நெருஞ்சி மலர்
 (B) பூளை மலர்
 (C) பலா மலர்
 (D) கள்ளி மலர்
5. "பெண்ணினைப் பாகம் கொண்ட பெருந்தகைப் பரமயோகி விண்ணிடை மொழிந்த மாற்றம் மீனவன் கேட்டு வானோர்"
 - இவ்வடிகளில் பாண்டியனைக் குறிக்கும் சொல்லைத் தேர்க.
 (A) பரமயோகி
 (B) மீனவன்
 (C) பெருந்தகை
 (D) வானோர்
6. பொருத்துக :
 (a) காலக்கணிதம் (i) கீரந்தையார்
 (b) மேகம் (ii) அதிவீரராம பாண்டியன்
 (c) காசிக்காண்டம் (iii) கண்ணதாசன்
 (d) பரிபாடல் (iv) நாகூர்சுமி
 (A) (a)-(ii), (b)-(iv), (c)-(i), (d)-(iii)
 (B) (a)-(iii), (b)-(iv), (c)-(ii), (d)-(i)
 (C) (a)-(iv), (b)-(iii), (c)-(ii), (d)-(i)
 (D) (a)-(iii), (b)-(i), (c)-(iv), (d)-(ii)
7. பொருத்துக :
 (a) வீசு தென்றல் (i) பண்புத் தொகை
 (b) நன்மொழி (ii) உம்மைத் தொகை
 (c) அண்ணன் தம்பி (iii) இருபெயர்-ரொட்டுப் பண்புத் தொகை
 (d) சாரைப் பாம்பு (iv) வினைத் தொகை
 (A) (a)-(iv), (b)-(ii), (c)-(i), (d)-(iii)
 (B) (a)-(ii), (b)-(iii), (c)-(iv), (d)-(i)
 (C) (a)-(iv), (b)-(i), (c)-(ii), (d)-(iii)
 (D) (a)-(iii), (b)-(iv), (c)-(i), (d)-(ii)

8. அரசனின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணையைப் பாடுவது :
- (A) பெருந்திணை
(B) வாகைத் திணை
(C) பொதுவியல் திணை
(D) பாடாண்திணை
9. அகவற்பாவுக்குப் பொருந்தாத நூலைத் தேர்க.
- (A) மணிமேகலை
(B) சிலப்பதிகாரம்
(C) பெருங்கதை
(D) நாலடியார்
10. 'உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும் செந்தீச் சுடரிய ஊழியும்; பனியொடு'
- இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள பண்புத் தொகைச் சொல்லைத் தேர்க.
- (A) ஊழி ஊழ்
(B) உந்து வளி
(C) ஊழியும்
(D) செந்தீ
11. கொற்கையின் அரசனாகவும், புலவராகவும் இருந்தவர் :
- (A) செங்குட்டுவன்
(B) நெடுஞ்செழியன்
(C) கீரந்தையார்
(D) அதிவீரராம பாண்டியர்
12. கோபல்லபுரத்து மக்கள் என்ற புதினம் :
- (A) பெண் விடுதலையைப் பின்னணி-யாகக் கொண்டது.
(B) பழந்தமிழர் பண்பாட்டினை மைய-மாகக் கொண்டது.
(C) விளிம்புநிலை மக்கள் வாழ்வை மையமாகக் கொண்டது.
(D) இந்திய விடுதலைப் போராட்டத்-தைப் பின்னணியாகக் கொண்டது.
13. "உனக்குப் படிக்கத் தெரியாது"
- என்ற நூல் யாரை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது.
- (A) மருத்துவர் முத்துலெட்சுமி
(B) மேரி மெக்லியோட் பெத்யூன்
(C) கமலாலயன்
(D) மிஸ் வில்ஸன்
14. 'இரங்கலும் இரங்கல் நிமித்தமும்' என்னும் உரிப்பொருளுக்குரிய திணை :
- (A) நெய்தல்
(B) குறிஞ்சி
(C) பாலை
(D) மருதம்
15. கோவலன் கண்ணகி கதையைக் கூறி, 'அடிகள் நீரே அருளுக' என்றவர் :
- (A) கம்பர்
(B) சீத்தலைச் சாத்தனார்
(C) இளங்கோவடிகள்
(D) வீரமாமுனிவர்

16. 'எற்பாடு' என்பது :

- (A) பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
- (B) முன்பனிக்காலம்
- (C) ஞாயிறு மறையும் நேரம்
- (D) காலை 6 மணி முதல் 10 மணி வரை

17. "இல் நுழை கதிர்" என்னும் சொல்லின் பொருளினைத் தேர்ந்தெடுக்க.

- (A) இல்லத்துள் நுழையும் விளக்கின் ஒளிக்கற்றை
- (B) இல்லத்துள் நுழையாத விளக்கின் ஒளிக்கற்றை
- (C) இல்லத்துள் நுழையும் கதிரவனின் ஒளிக்கற்றை
- (D) இல்லத்துள் நுழையாத கதிரவனின் ஒளிக்கற்றை

18. கூற்று (1) : வலிமையை நிலைநாட்ட நடைபெற்ற போரில் வெற்றி பெற்ற அரசர் தும்பைப் பூவைச் சூடி மகிழ்வார்.

கூற்று (2) : வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட பகையரசர்கள் இருவர் தத்தம் வலிமையை நிலைநாட்ட வாகைப் பூவைச் சூடி மகிழ்வார்.

- (A) கூற்று (1), (2) இரண்டும் சரி
- (B) கூற்று (1), (2) இரண்டும் தவறு
- (C) கூற்று (1) சரி, கூற்று (2) தவறு
- (D) கூற்று (1) தவறு, கூற்று (2) சரி

19. இலையின் பெயரைக் குறிக்காத சொல்லைத் தேர்ந்தெடுக்க.

- (A) தாள்
- (B) கழை
- (C) ஓலை
- (D) தோகை

20. நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்று அளித்த உணவாகச் சிறுபாணாற்றுப்படை குறிப்பிடும் உணவு :

- (A) தினைச் சோறு
- (B) குழல் மீன் கறி
- (C) தேனும் தினைமாவும்
- (D) ஊன் சோறு

21. தீண்டாமைக்கு எதிராக நாசிக் கோயில் நுழைவுப் போராட்டத்தை நடத்தியவர் :

- (A) பாரதிதாசன்
- (B) திரு.வி.க.
- (C) அம்பேத்கர்
- (D) பெரியார்

22. வடமொழிக் கதையைத் தழுவி எழுதப்பட்ட நூல் :

- (A) சீவகசிந்தாமணி
- (B) சிலப்பதிகாரம்
- (C) மணிமேகலை
- (D) பெரியபுராணம்

23. பொதுமொழியைத் தேர்க.
 (A) கண்ணன்
 (B) படித்தான்
 (C) வேங்கை
 (D) மலர்
24. 'கலைஞர்' என்னும் சிறப்புப் பெயர் மு. கருணாநிதிக்கு வழங்கப்பட்ட விழா :
 (A) 'பழநியப்பன்' நாடகப் பாராட்டு விழா
 (B) செம்மொழி மாநாட்டு விழா
 (C) தூக்கு மேடை நாடகப் பாராட்டு விழா
 (D) பராசக்தி வெற்றி விழா
25. பாவலரேறுவால் பாடப்பட்டுத் தமிழுக்குக் கருவூலமாய் அமைந்த நூல் எது ?
 (A) நூறாசிரியம்
 (B) மகபுகு வஞ்சி
 (C) உலகியல் நூறு
 (D) திருக்குறள் மெய்ப்பொருளுரை
26. எதிர்மறைத் தொழிற்பெயரைத் தேர்க.
 (A) வாழ்க்கை
 (B) நடவாமை
 (C) ஈதல்
 (D) காட்சி
27. 'வேம்பு, ஆமணக்கு' இவற்றைக் குறிக்கும் சொல் :
 (A) கூலம்
 (B) முத்து
 (C) விதை
 (D) முதிரை
28. 'விருந்தே புதுமை' - என்றவர் :
 (A) தொல்காப்பியர்
 (B) இளங்கோவடிகள்
 (C) கம்பர்
 (D) திருவள்ளுவர்
29. கூற்று (1) : ஆசிரியப்பா ஏகாரத்தில் முடிவது சிறப்பு.
 கூற்று (2) : இரண்டடி முதல் பன்னிரண்டு அடிவரை அமைவது ஆசிரியப்பா ஆகும்.
 (A) கூற்று (1), (2) இரண்டும் சரி
 (B) கூற்று (1) சரி, கூற்று (2) தவறு
 (C) கூற்று (1) தவறு, கூற்று (2) சரி
 (D) கூற்று (1), (2) இரண்டும் தவறு
30. சங்ககாலப் பெண்களைப்போலவே, இக்காலப் பெண்களும் கல்விகற்றுத் தம் வாழ்க்கையைத் தாமே அமைத்துக் கொள்ளும் உரிமையைப் பெறவேண்டும் என்றவர் :
 (A) பாரதியார்
 (B) திரு.வி.க
 (C) கவிமணி
 (D) அய்யாத்திதாசர்

PART - B

31. Find out the Operating Cycle for the following data.

- | | |
|-------------------------------------|---------|
| (i) Raw Materials | 60 days |
| (ii) Work-in-Progress | 15 days |
| (iii) Finished goods | 30 days |
| (iv) Average debt collection period | 60 days |
| (v) Average payment period | 45 days |

- (A) 120 days
(B) 90 days
(C) 150 days
(D) 140 days

32. If the Benefit Cost Ratio is 1, then the Project can be _____.

- (A) Indifferent
(B) Accepted
(C) Not Accepted
(D) Rejected

31. கீழ்க்காணும் விபரங்களின் அடிப்படையில் இயக்க சுழற்சி காலத்தை கணக்கிடுக.

- | | |
|---------------------------------------|------------|
| (i) மூலப்பொருள் | 60 நாட்கள் |
| (ii) நடப்பு வேலை | 15 நாட்கள் |
| (iii) செப்பம் செய்யப்பட்ட பொருள்கள் | 30 நாட்கள் |
| (iv) சராசரி கடன் தண்டல் காலம் | 60 நாட்கள் |
| (v) சராசரி கடன் தொகை செலுத்தும் காலம் | 45 நாட்கள் |

- (A) 120 நாட்கள்
(B) 90 நாட்கள்
(C) 150 நாட்கள்
(D) 140 நாட்கள்

32. ஒரு திட்டத்தின் ஈட்டல்-இடுதல் பகுப்பாய்வு விகிதம் ஒன்றாக இருப்பின், அத்திட்டத்தை :

- (A) அலட்சியப் போக்கு
(B) ஏற்கலாம்
(C) ஏற்கப்படவில்லை
(D) நிராகரிக்கலாம்

33. Consider the following activities :

- (1) Valuation
- (2) Verification
- (3) Vouching

The correct sequence of these activities undertaken by an auditor is :

- (A) (3), (1), (2)
- (B) (3), (2), (1)
- (C) (2), (3), (1)
- (D) (1), (2), (3)

34. Under GST Act, _____ means receipt of Goods or Services or both whether by purchase or any other means with or without consideration.

- (A) Outward supply
- (B) Mixed supply
- (C) Inward supply
- (D) Market value

35. A company cannot issue irredeemable preference shares for a period exceeding _____ years.

- (A) 10
- (B) 15
- (C) 20
- (D) 25

33. பின்வரும் செயல்பாடுகளை கருத்தில் கொள்ளுங்கள்.

- (1) மதிப்பீடு
- (2) சரிபார்ப்பு
- (3) சான்றாவண சரிபார்ப்பு

ஒரு தணிக்கையாளரால் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகளின் சரியான வரிசை :

- (A) (3), (1), (2)
- (B) (3), (2), (1)
- (C) (2), (3), (1)
- (D) (1), (2), (3)

34. சரக்கு மற்றும் சேவை வரியில் _____ என்பது கொள்முதலாகவோ அல்லது வேறு வழியிலோ மறுபயனுடன் அல்லது மறுபயன் இல்லாமல் சரக்கு அல்லது சேவை பெறுதல் அல்லது இரண்டும் பெறுதல் ஆகும்.

- (A) வெளிசெல் வழங்கல்
- (B) கலப்பு வழங்கல்
- (C) உள் வழங்கல்
- (D) சந்தை மதிப்பு

35. ஒரு நிறுவனம் வெளியிடும் மீளமுடியாத முன்னுரிமை பங்குகளின் கால அளவு _____ ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

- (A) 10
- (B) 15
- (C) 20
- (D) 25

36. A problem in Statistics is given to three students A, B, C where chances of solving are $\frac{1}{2}, \frac{1}{3}, \frac{1}{4}$ respectively, then the probability that the problem will be solved is _____.

(A) $\frac{1}{4}$

(B) $\frac{1}{2}$

(C) $\frac{3}{4}$

(D) $\frac{2}{3}$

37. Which one of the following is related to Social Goals ?

(A) High standard of living

(B) Increase in productivity and efficiency

(C) Economic progress

(D) Community of Relations

38. The account current method in which the days are calculated from the date of transaction to the commencement date is known as :

(A) Forward Method

(B) Daily Balance Method

(C) Product Method

(D) Epoch Method

36. புள்ளியியலில் உள்ள ஒரு கணக்கை தீர்க்கும் வாய்ப்புகள் A, B, C ஆகிய மூன்று மாணவர்களுக்கு முறையே $\frac{1}{2}, \frac{1}{3}, \frac{1}{4}$ என்று இருக்கும் பட்சத்தில் அக்கணக்கு தீர்க்கப்படும் நிகழ்தகவானது _____ ஆகும்.

(A) $\frac{1}{4}$

(B) $\frac{1}{2}$

(C) $\frac{3}{4}$

(D) $\frac{2}{3}$

37. பின்வருவனவற்றில் எது சமூக இலக்குகளுடன் தொடர்புடையது ?

(A) உயர் வாழ்க்கை தரம்

(B) உற்பத்தி திறன் மற்றும் செயல்திறனில் அதிகரிப்பு

(C) பொருளாதார முன்னேற்றம்

(D) உறவினர்களின் சமூகம்

38. பரிவர்த்தனை தேதியிலிருந்து தொடக்க தேதி வரையிலான நாட்களைக் கணக்கிடும் கணக்கு நடப்பு முறை _____ என அழைக்கப்படுகிறது.

(A) முன்னோக்கி முறை

(B) தினசரி இருப்பு முறை

(C) தயாரிப்பு முறை

(D) சகாப்த முறை

39. Match List - I with List - II.

List - I SBU classification		List - II Strategy characteristics	
(a)	Dogs	(i)	Increase the SBU's market share
(b)	Question Marks	(ii)	Sell or liquidate the business because resources can be better used elsewhere.
(c)	Stars	(iii)	Increase the SBU's market share/increase the SBU's short term cash flow and eliminate R & D expenditure.
(d)	Cash cows	(iv)	Preserve the SBU's market share/increase the SBU's short term cash flow and involve eliminating R & D expenditure.

Choose the correct answer from the options given below.

- (A) (a)-(iv), (b)-(i), (c)-(ii), (d)-(iii)
 (B) (a)-(iii), (b)-(ii), (c)-(i), (d)-(iv)
 (C) (a)-(i), (b)-(iv), (c)-(ii), (d)-(iii)
 (D) (a)-(ii), (b)-(iii), (c)-(i), (d)-(iv)

39. பட்டியல் - I-ஐ பட்டியல் - II உடன் பொருத்துக.

பட்டியல் - I SBU -வின் வகைகள்		பட்டியல் - II நுட்பம் சார்ந்த சிறப்பியல்புகள்	
(a)	நாய்கள் (Dogs)	(i)	SBU -வின் சந்தைப் பங்கை அதிகரிக்கவும்.
(b)	வினா குறியீடு (Question Marks)	(ii)	வணிகத்தை விற்றவோ கைவிடவோ செய்தால் அதன் வளங்களை வேறு இடங்களில் சிறப்பாக பயன்படுத்த முடியும்.
(c)	நட்சத்திரங்கள் (Stars)	(iii)	SBU -வின் சந்தைப் பங்கை அதிகரிக்கவும்/ SBU -வின் குறுகியகால பணப்புழக்கத்தை அதிகரித்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செயலிணக்களை நீக்குதல்.
(d)	ரொக்கப் பசுக்கள் (Cash Cows)	(iv)	SBU -வின் சந்தை பங்கை பாதுகாக்கவும் தக்க கவந்து கொள்ளவும்/ SBU -வின் குறுகியகால பணப்புழக்கத்தை அதிகரித்து R & D செயலிணக்களை நீக்குவதை கொண்டதாதல்.

சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.

- (A) (a)-(iv), (b)-(i), (c)-(ii), (d)-(iii)
 (B) (a)-(iii), (b)-(ii), (c)-(i), (d)-(iv)
 (C) (a)-(i), (b)-(iv), (c)-(ii), (d)-(iii)
 (D) (a)-(ii), (b)-(iii), (c)-(i), (d)-(iv)

40. Which of the following schemes is meant to provide finance to SSI by Commercial Banks ?

- (A) Lead Bank Scheme
- (B) Deferred Credit Scheme
- (C) Credit Guarantee Scheme
- (D) Export Marketing Finance Scheme

41. What is the rate of surcharge applicable to individuals having a total income exceeding 1 crore ?

- (A) 15%
- (B) 5%
- (C) 20%
- (D) NIL

42. Which of the following has been kept out of the GST levy ?

- (A) Generator
- (B) Computer
- (C) Jewellery
- (D) Electricity

43. 'Z' Group was introduced by Bombay Stock Exchange in the year _____.

- (A) 2002
- (B) 2000
- (C) 2006
- (D) 1999

40. பின்வரும் திட்டங்களில் எது வணிக வங்கிகளால் சிறு தொழில்களுக்கு நிதி வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது ?

- (A) முனைவு வங்கி திட்டம்
- (B) தள்ளிவைக்கப்பட்ட கடன் திட்டம்
- (C) கடன் உத்தரவாதத் திட்டம்
- (D) ஏற்றுமதி சந்தைப்படுத்தல் நிதித் திட்டம்

41. ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ள தனி நபர்களுக்கு பொருந்தும் கூடுதல் வரி விகிதம் என்ன ?

- (A) 15%
- (B) 5%
- (C) 20%
- (D) NIL

42. பின்வருவனவற்றில் எது ஜி.எஸ்.டி வரியிலிருந்து விலக்கப்பட்டுள்ளது ?

- (A) ஜெனரேட்டர்
- (B) கணினி
- (C) நகைகள்
- (D) மின்சாரம்

43. 'Z' குழுவும் _____ ஆம் ஆண்டில் மும்பை பங்குச் சந்தையால் அறிமுகப்படுத்தப்பட்டது.

- (A) 2002
- (B) 2000
- (C) 2006
- (D) 1999

44. Which one of the following statements is the most relevant to the internal check system ?
- (A) Plan for future audit works
- (B) Ascertain the profits and earning capacity of the Business
- (C) Have an accurate record of all the business transactions
- (D) Know the accounting method followed in the business
45. Consider the following Statements :
Continuous audit is useful because
- (1) More detailed checking is possible.
- (2) Easy and quick discovery of errors.
- (3) Alteration of figures
- (4) Expensive
- Of these Statements :
- (A) (1) and (2) are correct
- (B) (2) and (4) are correct
- (C) (2), (3) and (4) are correct
- (D) (1), (3) and (4) are correct
46. Which of the following is not an Extractive Industry ?
- (A) Farming
- (B) Mining
- (C) Fishing
- (D) Sugarcane into Sugar
47. Revocable transfer of assets has been defined under section.
- (A) 51
- (B) 61
- (C) 71
- (D) 73
44. பின்வரும் கூற்றுகளில் எது உள் சரிபார்ப்பு முறைக்கு மிகவும் பொருத்தமானது ?
- (A) எதிர்கால தணிக்கைப் பணிகளுக்கான திட்டம்.
- (B) வணிகத்தின் லாபம் மற்றும் வருவாய் திறனைக் கண்டறியவும்.
- (C) அனைத்து வணிக பரிவர்த்தனைகளில் துல்லியமான பதிவை வைத்திருத்தல்.
- (D) தொழிலில் பின்பற்றப்படும் கணக்கியல் முறையை அறிந்து கொள்ளுதல்.
45. பின்வரும் அறிக்கைகளைக் கவனியுங்கள் :
தொடர்ச்சியான தணிக்கை பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில்,
- (1) இன்னும் விரிவான சரிபார்ப்பு சாத்தியமாகும்.
- (2) பிழைகளை எளிதாகவும் விரைவாகவும் கண்டறிதல்.
- (3) புள்ளி விவரங்களின் மாற்றம்.
- (4) விலையுயர்ந்த
- இந்த அறிக்கைகளில்,
- (A) (1) மற்றும் (2) சரியானது
- (B) (2) மற்றும் (4) சரியானது
- (C) (2), (3) மற்றும் (4) சரியானது
- (D) (1), (3) மற்றும் (4) சரியானது
46. பின்வருவனவற்றில் எது பிரித்தெடுக்கும் தொழில் அல்ல ?
- (A) விவசாயம்
- (B) சுரங்கங்கள்
- (C) மீன்பிடித்தல்
- (D) கரும்பை சர்க்கரையாக மாற்றுதல்
47. திரும்பப்பெறக்கூடிய சொத்து பரிமாற்றம் பிரிவு _____ இன் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளது.
- (A) 51
- (B) 61
- (C) 71
- (D) 73

48. Accounting Standard 14 is related to :

- (A) Goodwill
- (B) Shares
- (C) Holding Company
- (D) Amalgamation

49. Given below are two statements, one is labelled as Assertion (A) and the other is labelled as Reason (R).

Assertion (A) : A high initial price together with heavy promotional expenditure is also used to launch a new product if conditions are appropriate.

Reason (R) : In the early stages, the product has few close rivals that the cross-elasticity of demand is low provided the said product is novelty in nature.

In the light of the above statements, choose the most appropriate answer from the options given below :

- (A) Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A).
- (B) Both (A) and (R) are true but (R) is not the correct explanation of (A)
- (C) (A) is true but (R) is false
- (D) (A) is false but (R) is true

50. Dividends are usually paid on :

- (A) Paid up Share Capital
- (B) Authorised Share Capital
- (C) Called up Share Capital
- (D) Issued Share Capital

48. கணக்கியல் திட்ட அறிக்கை-14 எதனோடு தொடர்புடையது _____

- (A) நற்பெயர்
- (B) பங்குகள்
- (C) பிடிப்பு நிறுமம்
- (D) நிறுவன ஒருங்கிணைப்பு

49. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை மதிப்பிடு செய்யவும்.

கூற்று (A) : குழுவிறவை (நிலைமை) பொருத்தமானதாக இருந்தால். ஒரு புதிய பொருளை அறிமுகப்படுத்தும் போது அதிக ஆரம்ப விலையும், அதிக விளம்பர செலவும் செய்யப்படுகின்றன.

காரணம் (R) : ஒரு பொருளை அறிமுகப்படுத்தும் போது ஆரம்ப காலங்களில் மிக குறைவான போட்டியாளர்களே இருப்பர், ஏனெனில் அப்பொருள் புதுமையானதாக இருந்தால் தேவையின் குறுக்கு-நெகிழ்ச்சி குறைவாக இருக்கும்.

சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.

- (A) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது. மற்றும் (R), (A) -வின் சரியான விளக்கம்.
- (B) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது. மற்றும் (R), (A) -வின் சரியான விளக்கம் அல்ல
- (C) (A) சரியானது ஆனால் (R) தவறானது
- (D) (A) தவறானது ஆனால் (R) சரியானது

50. சாதாரணமாக பங்காதாயம் எதில் வழங்கப்படும் ?

- (A) செலுத்தப்பட்ட பங்கு முதல்
- (B) அங்கீகரிக்கப்பட்ட பங்கு முதல்
- (C) கோரப்பட்ட பங்கு முதல்
- (D) வெளியிடப்பட்ட பங்கு முதல்

51. Which of the following felt that developed and developing countries being unequal cannot be treated the same ?
- (A) GATT
(B) WTO
(C) UNCTAD
(D) NAFTA
52. Regional Integration Agreement/Arrangement is also known as :
- (A) Free Trade Area
(B) Trade Blocs
(C) Economic Integration
(D) Common Market
53. The cost of Capital is _____ and market price per share is _____ under the optimum capital structure.
- (A) Maximum, Minimum
(B) Minimum, Minimum
(C) Minimum, Maximum
(D) Maximum, Maximum
54. Surrender value is applicable only in case of
- (A) Fire Insurance
(B) Life Insurance
(C) Marine Insurance
(D) All types of General Insurance
55. A loss which is treated as part of cost of production and is absorbed by the good units produced is :
- (A) Normal loss
(B) Abnormal loss
(C) Actual loss
(D) Avoidable loss
51. கீழ்க்கண்டவற்றுள் சமநிலையில் இல்லாத வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளை சமமாக நடத்த முடியாது என்று உணர்த்தியது எது ?
- (A) GATT
(B) WTO
(C) UNCTAD
(D) NAFTA
52. பிராந்திய ஒருங்கிணைப்பு ஒப்பந்தம்/ ஏற்பாடு _____ எனவும் அழைக்கப்படும்.
- (A) சுதந்திர வர்த்தகப் பகுதி
(B) வர்த்தகப் பளாக்ஸ்
(C) பொருளாதார ஒருங்கிணைப்பு
(D) பொதுச் சந்தை
53. உகந்த மூலதன கட்டமைப்பில், மூலதன அடக்கச்செலவு _____ மற்றும் ஒரு பங்கின் சந்தை விலை _____ ஆகவும் இருக்கும்.
- (A) பெரும், சிறும
(B) சிறும, சிறும
(C) சிறும, பெரும்
(D) பெரும், பெரும்
54. ஒப்படைப்பு மதிப்பு பின்வரும் சந்தர்ப்பங்களில் மட்டுமே பொருந்தும் :
- (A) தீ காப்பீடு
(B) ஆயுள் காப்பீடு
(C) கடல் காப்பீடு
(D) அனைத்து வகையான பொது காப்பீடுகளும்
55. உற்பத்திச் செலவின் ஒரு பகுதியாகக் கருதப்பட்டு, உற்பத்தி செய்யப்படும் நல்ல பொருள்களால் உட்கொள்ளுதல் :
- (A) சாதாரண இழப்பு
(B) அசாதாரண இழப்பு
(C) உண்மையான இழப்பு
(D) தவிர்க்கக் கூடிய இழப்பு

56. A person with disability can claim deduction under section _____ if he has not opted for 115 BAC under the Income Tax Act.

- (A) 80 U
- (B) 80 I
- (C) 80 J
- (D) 80 G

57. Which one of the following does not support the typical functions of a Central Bank ?

- (A) Agency Services
- (B) Acting as Banker and Advisor of the State
- (C) Monopoly of Note issue
- (D) Custodian of the nation's metallic reserves.

58. Donation received for a specific purpose :

- (A) Should be credited to a separate account and shown on the liabilities side of the Balance Sheet
- (B) Should be credited to income and expenditure account and shown on the assets side of the Balance Sheet
- (C) Should not be recorded at all
- (D) Should be recorded on Suspense Account

59. Which of the following analysis is useful in comparing the performance of several companies in the same group ?

- (A) Horizontal analysis
- (B) Dynamic analysis
- (C) Vertical analysis
- (D) External analysis

56. 115 BAC தேர்வு செய்யாத மாற்று திறனாளிகள் கீழ்க்கண்ட _____ பிரிவின் கீழ் வருமானவரியிலிருந்து விலக்கு பெறலாம்.

- (A) 80 U
- (B) 80 I
- (C) 80 J
- (D) 80 G

57. பின்வருவனவற்றில் எது மத்திய வங்கியின் வழக்கமான செயல்பாடுகளை ஆதரிக்கவில்லை ?

- (A) முகமை சேவை
- (B) வங்கியாளராகவும், மாநிலத்தின் ஆலோசகராகவும் செயல்படுதல்
- (C) ரூபாய் நோட்டு வெளியீட்டின் தனி-வல்லாளர்
- (D) நாடுகளின் உலோக இருப்புகளின் பாதுகாவலர்

58. ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக பெறப்பட்ட நன்கொடையானது :

- (A) ஒரு தனிக் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும் மற்றும் இருப்பு நிலைக் குறிப்பின் பொறுப்புகள் பக்கத்தில் காட்டப்பட வேண்டும்.
- (B) வருமானம் மற்றும் செலவுக் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும் மற்றும் இருப்பு நிலைக் குறிப்பின் சொத்துப் பக்கத்தில் காட்டப்பட வேண்டும்.
- (C) எதுவும் பதிவு செய்யப்படக் கூடாது.
- (D) அனாமத்துக் கணக்கில் பதிவு செய்யப்பட வேண்டும்.

59. ஒரே குழுவில் உள்ள பல நிறுவனங்களின் செயல்திறனை ஒப்பிடுவதற்கு பின்வரும் பகுப்பாய்வில் எது பயனுள்ளதாக இருக்கும் ?

- (A) கிடைமட்ட பகுப்பாய்வு
- (B) மாறும் தன்மையுடைய பகுப்பாய்வு
- (C) செங்குத்து பகுப்பாய்வு
- (D) வெளிப்புற பகுப்பாய்வு

60. A study of the movements of workers and machines in performing the operation is :
- (A) Time study
(B) Motion study
(C) Job analysis
(D) Job evaluation
61. _____ is a group creativity exercise designed to come up with a number of solutions to a problem.
- (A) Focus group
(B) Brainstorming
(C) Franchising
(D) Morphological Analysis
62. Micro enterprises are more _____.
- (A) Service intensive
(B) Market intensive
(C) Capital intensive
(D) Labour intensive
63. Arrange in order, the following four levels of service in retailing.
- (i) Full service
(ii) Self selection
(iii) Limited service
(iv) Self service
- (A) (ii), (iv), (i), (iii)
(B) (ii), (i), (iii), (iv)
(C) (iv), (ii), (iii), (i)
(D) (iv), (i), (ii), (iii)
64. Which one is not a features of Co-operative Society ?
- (A) Registered Corporate
(B) Limited Liability
(C) Contributed Capital
(D) One share one vote
60. செயல்பாட்டைச் செய்வதில் தொழிலாளர்கள் மற்றும் இயந்திரங்களின் இயக்கங்கள் பற்றிய ஆய்வு :
- (A) நேர படிப்பு
(B) இயக்க ஆய்வு
(C) வேலை பகுப்பாய்வு
(D) வேலை மதிப்பீடு
61. _____ என்பது ஒரு பிரச்சனைக்கு பல தீர்வுகளைக் கொண்டு வரக்கூடிய ஒரு குழு படைப்பாற்றல் பயிற்சியாகும்.
- (A) கவனார்ப்புக் குழுக்கள்
(B) சிந்தனைத் திறன் தாக்கம்
(C) வணிக உரிமையைப் பெறுதல்
(D) சொல் வடிவ அமைப்பியல் ஆய்வு
62. குறு நிறுவனங்கள் _____.
- (A) சேவை செறிவுடையது
(B) சந்தை செறிவுடையது
(C) மூலதனச் செறிவுடையது
(D) தொழிலாளர் செறிவுடையது
63. சில்வறை விற்பனையில் பின்வரும் நான்கு நிலை சேவைகளை வரிசைப்படுத்தவும்.
- (i) முழு சேவை
(ii) தானே தேர்வு செய்து கொள்ளல்
(iii) வரையறுக்கப்பட்ட சேவை
(iv) தற்சேவை
- (A) (ii), (iv), (i), (iii)
(B) (ii), (i), (iii), (iv)
(C) (iv), (ii), (iii), (i)
(D) (iv), (i), (ii), (iii)
64. கூட்டுறவு சங்கத்தின் சிறப்பு அம்சமாக இல்லாதது எது ?
- (A) பதிவு செய்யப்பட்ட திறமம்
(B) வரையறுக்கப்பட்ட பொறுப்பு
(C) பங்களிப்பு மூலதனம்
(D) ஒரு பங்கு ஒரு வாக்கு

65. When one person signifies to another his willingness to do or to abstain from doing anything with a view to obtaining the assent of that other to such act or abstinence, he is said to make a _____.
- (A) promise
(B) acceptance
(C) consideration
(D) proposal
66. Management accounting provides invaluable services to Management in performing :
- (A) Controlling functions
(B) Co-ordination functions
(C) All management functions
(D) Organising functions
67. The Limited Liability Partnership Act, 2008 was published in the Official Gazette of India on :
- (A) January 9, 2009
(B) January 15, 2009
(C) January 18, 2009
(D) January 22, 2009
68. Bonus shares are issued to _____ members at _____.
- (A) New, Free of cost
(B) Existing, Free of cost
(C) New, Subsidised cost
(D) Existing, Subsidised cost
65. ஒருவர், மற்றவருக்கு அந்த செயலுக்கு அல்லது விலகலுக்கு, அந்த மற்றவரின் ஒப்புதலைப் பெறும் நோக்கில் எதையும் செய்ய அல்லது செய்வதிலிருந்து விலக விரும்பும் தெரிவிக்கும் போது அவர் செய்யும் செயல் _____ கூறப்படுகிறது.
- (A) சம்மதம் தெரிவித்ததாக
(B) ஏற்று கொள்ளுதலாக
(C) கருதலாக
(D) முன்மொழிவதாக
66. மேலாண்மை கணக்கியல் நிர்வாகத்திற்கு மதிப்புமிக்க சேவைகளை வழங்குகிறது.
- (A) கட்டுப்படுத்தும் செயல்பாடு
(B) ஒருங்கிணைப்பு செயல்பாடு
(C) அனைத்து மேலாண்மை செயல்பாடுகள்
(D) அமைப்பு செயல்பாடு
67. வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை சட்டம் 2008 இந்தியாவின் அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்ட நாள் மற்றும் வருடம் :
- (A) ஜனவரி 9, 2009
(B) ஜனவரி 15, 2009
(C) ஜனவரி 18, 2009
(D) ஜனவரி 22, 2009
68. மீதுதிய பங்கானது _____ உறுப்பினர்களுக்கு _____ வழங்கப்படுகிறது.
- (A) புதிய, இலவசமாக
(B) ஏற்கனவே உள்ள, இலவசமாக
(C) புதிய, நல்கை விலையில்
(D) ஏற்கனவே உள்ள, நல்கை விலையில்

69. As per the SEBI Guidelines, Commission payable to underwriters for underwriting preference shares up to Rs. 5 lakhs, should not exceed _____.

- (A) 5%
- (B) 2.5%
- (C) 10%
- (D) 1.5%

70. Mr. X, a Senior Scientist goes to USA, on a job approved by Central Govt. for a period of 3 years on September 15, 2023. He has never been out of India before. Determine his residential status for the previous year 2023-2024.

Options :

- (A) Resident
- (B) Resident and Ordinary resident
- (C) Resident but not ordinarily resident
- (D) Non-Resident

71. Error of omission arises when :

- (A) Any transaction is left to be recorded
- (B) Any transaction is recorded in a fundamentally incorrect manner
- (C) Any transaction is incorrectly recorded, either wholly or partially
- (D) Any transaction is recorded in a fundamentally incorrect principle

69. இந்திய பங்கு மாற்று நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி, ரூ. 5 லட்சத்திற்கு குறைவாக ஒப்புறுதி அளிக்கும் ஒப்புறுதியாளருக்கு வழங்கப்படும் கழிவு தொகை _____ சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

- (A) 5%
- (B) 2.5%
- (C) 10%
- (D) 1.5%

70. திரு. X என்ற முதுநிலை விஞ்ஞானி அமெரிக்காவிற்கு, மத்திய அரசால் அனுமதியளிக்கப்பட்ட வேலைக்காக 3 ஆண்டுகள் பணியில் 15 செப்டம்பர் 2023 ஆம் ஆண்டு சென்றார். இதற்கு முன் அவர் இதுவரை இந்தியாவை விட்டு வெளியில் சென்றதில்லை. அவருடைய முந்தைய ஆண்டான 2023-2024 குடியிருப்பு நிலை என்ன?

தேர்வுகள் :

- (A) குடியிருப்பவர்
- (B) குடியிருப்பவர் மற்றும் சாதாரணமாக குடியிருப்பவர்
- (C) குடியிருப்பவர் ஆனால் சாதாரணமாக குடியிருப்பவர் அல்ல
- (D) குடியிருப்பவர் அல்ல

71. விடு பிழை ஏற்படும் தருணமானது :

- (A) எந்த ஒரு பரிவர்த்தனையும் பதிவு செய்யாமல் விடப்படும் பொழுது
- (B) எந்த ஒரு பரிவர்த்தனையும் அடிப்படையில் தவறான முறையில் பதிவு செய்யப்படும் பொழுது
- (C) எந்த ஒரு பரிவர்த்தனையையும் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தவறாக பதிவு செய்யப்படும் பொழுது
- (D) எந்த ஒரு பரிவர்த்தனையையும் விதிக்கு புறம்பாக பதிவு செய்யப்படும் பொழுது

72. Calculate the Break-even point from the following information.

Sales Rs. 2,00,000, Variable cost Rs. 1,20,000
Fixed cost Rs. 30,000.

- (A) Rs. 1,25,000
- (B) Rs. 85,000
- (C) Rs. 65,000
- (D) Rs. 75,000

73. Given below are two statements.

Statement (I): According to Marxists, conflict between employers and employees is inevitable.

Statement (II): Adversarial relations in the workplace are simply one aspect of class conflict.

In the light of the above statements, choose the most appropriate answer from the options given below :

- (A) Both Statement (I) and Statement (II) are true.
- (B) Both Statement (I) and Statement (II) are false.
- (C) Statement (I) is true but Statement (II) is false.
- (D) Statement (I) is false but Statement (II) is true.

74. The overall P/V ratio of ABC Ltd is 60%. The marginal cost of product X is estimated at Rs. 50. Determine the selling price for product X.

- (A) 120
- (B) 125
- (C) 135
- (D) 145

72. பின்வரும் தகவல்களிலிருந்து சமநிலைப் புள்ளியைக் கணக்கிடுங்கள்.

விற்பனை ரூ. 2,00,000, மாறும் செலவினங்கள் ரூ. 1,20,000 நிலையான செலவு ரூ. 30,000.

- (A) ரூ. 1,25,000
- (B) ரூ. 85,000
- (C) ரூ. 65,000
- (D) ரூ. 75,000

73. இரண்டு கூற்றுக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கூற்று (I) மார்க்சிஸ்டுகளின் படி முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான மோதல் தவிர்க்க முடியாதது என்று கருதுகின்றனர்.

கூற்று (II) முரண்பாடான (விरोध) உறவுகள் வேலை செய்யும் இடத்தில் வர்க்க மோதலின் ஒரு அம்சம் மட்டுமே. மேலே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுக்களின் அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளதில் சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்.

- (A) கூற்று (I) மற்றும் கூற்று (II) ம் சரியானவையே
- (B) கூற்று (I) மற்றும் கூற்று (II) ம் தவறானவையே
- (C) கூற்று (I) சரி ஆனால் கூற்று (II) தவறு
- (D) கூற்று (I) தவறு ஆனால் கூற்று (II) சரி

74. ABC வியாபாரத்தின் ஒட்டுமொத்த வரம்பு மற்றும் அளவு விகிதம் 60%. X உற்பத்திப் பொருளின் விநியோக விலை 50 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. X பொருளின் விற்பனை விலையை நிர்ணயிக்கவும்.

- (A) 120
- (B) 125
- (C) 135
- (D) 145

75. Information provided by management accounting is exclusively for :

- (A) Internal use
- (B) External use
- (C) Shareholders
- (D) Creditors

75. மேலாண்மை கணக்கியலால் வழங்கப்படும் தகவல்கள் பிரத்தியேகமாக இருப்பது :

- (A) உள் பயன்பாடு
- (B) வெளிப்புற பயன்பாடு
- (C) பங்குதாரர்கள்
- (D) கடனிற்தோர்

76. Match List - I with List - II.

List - I		List - II	
(a)	Lunatic	(i)	Lost Mental power
(b)	Idiots	(ii)	Mentally damaged
(c)	Intoxicated person	(iii)	Not a subject of the Republic
(d)	Alien enemy	(iv)	Temporary incapacity

Choose the appropriate option from the following :

- (A) (a)-(i), (b)-(ii), (c)-(iii), (d)-(iv)
- (B) (a)-(iii), (b)-(iv), (c)-(i), (d)-(ii)
- (C) (a)-(ii), (b)-(i), (c)-(iv), (d)-(iii)
- (D) (a)-(iii), (b)-(iv), (c)-(ii), (d)-(i)

76. பட்டியல் - I ஐ பட்டியல் - II உடன் பொருத்துக.

பட்டியல் - I		பட்டியல் - II	
(a)	பைத்தியக் காரன்	(i)	மன சக்தி இழந்தது
(b)	முட்டாளன்	(ii)	மன நலம் பாதிக்கப்பட்ட
(c)	குடி போதையில் இருப்பவர்	(iii)	குடியரசின் ஒரு பொருளல்ல
(d)	அன்னிய எதிரி	(iv)	தற்காலிக இயலாமை

பின்வருவனவற்றிலிருந்து பொருத்தமான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

- (A) (a)-(i), (b)-(ii), (c)-(iii), (d)-(iv)
- (B) (a)-(iii), (b)-(iv), (c)-(i), (d)-(ii)
- (C) (a)-(ii), (b)-(i), (c)-(iv), (d)-(iii)
- (D) (a)-(iii), (b)-(iv), (c)-(ii), (d)-(i)

77. Which of the following taxes will be levied on imports ?

- (A) CGST
- (B) SGST
- (C) IGST
- (D) SGST & CGST

78. In which year, the Pradhan Mantri Jan Dhan Yojana was introduced ?

- (A) 2004
- (B) 2012
- (C) 2014
- (D) 2020

79. Under Income Tax Act, Embezzlement of cash by a cashier is :

- (A) an inadmissible loss
- (B) a capital loss
- (C) a revenue loss
- (D) a casual loss

80. Under Income Tax Act, an individual resident in India who has opted for the old regime, shall be allowed rebate U/S 87 A only when his taxable income does not exceed :

- (A) Rs. 5,00,000
- (B) Rs. 6,00,000
- (C) Rs. 7,00,000
- (D) Rs. 12,00,000

77. இறக்குமதிகளுக்கு பின்வரும் வரிகளில் எது விதிக்கப்படும் ?

- (A) சி.ஜி.எஸ்.டி
- (B) எஸ்.ஜி.எஸ்.டி
- (C) ஐ.ஜி.எஸ்.டி
- (D) எஸ்.ஜி.எஸ்.டி மற்றும் சி.ஜி.எஸ்.டி

78. பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது ?

- (A) 2004
- (B) 2012
- (C) 2014
- (D) 2020

79. வருமான வரி சட்டத்தில், காசாளரால் கையாடல் செய்யப்படும் ரொக்கம் என்பது :

- (A) அனுமதிக்கப்படாத நட்டம்
- (B) மூலதன நட்டம்
- (C) வருவாயின் நட்டம்
- (D) தற்செயல் நட்டம்

80. வருமான வரிச் சட்டத்தின் படி, பழைய வரி விதிப்பு முறையை தேர்வு செய்த ஒரு நபர், பிரிவு 87 A-ன் படி வரி தள்ளுபடி பெற, அவருடைய வரி விதிப்புக்குரிய வருமானம் _____ மிகாமல் இருக்க வேண்டும்.

- (A) ரூ. 5,00,000 திற்கு
- (B) ரூ. 6,00,000 திற்கு
- (C) ரூ. 7,00,000 திற்கு
- (D) ரூ. 12,00,000 திற்கு

81. From the following, which one is NOT the object of GST ?

- (A) Avoid cascading effect of various indirect taxes.
- (B) Develop National market
- (C) Avoid Customs Duty
- (D) Reduce multiplicity of indirect taxes

82. Insurer is a person who has :

- (A) Insured his life or goods
- (B) Helped a person to get an insurance policy
- (C) Undertaken to make good the loss of the subject matter of insurance
- (D) Filed a suit in court of law to recover an insurance claim

83. Identify the non-discounting method of Capital Budgeting.

- (A) Profitability Index Method
- (B) Net Present Value Method
- (C) Average Rate of Return Method
- (D) Internal Rate of Return Method

81. கீழ்க்கண்டவற்றில் எரக்கு மற்றும் சேவை வரியின் நோக்கமாக கருதப்படாதது எது ?

- (A) ஒரே பொருளுக்கு திரும்ப திரும்ப வரி விதிக்கப்படுவதை தவிர்த்தல்
- (B) தேசிய சந்தையை வளர்த்தல்
- (C) கங்கவரியை தவிர்த்தல்
- (D) மறைமுக வரி விதிப்பின் பன்முக வரி விதிப்பை குறைத்தல்

82. காப்பீட்டாளர் என்பவர் :

- (A) அவரது உயிரையோ அல்லது பொருட்களையோ காப்பீடு செய்தவர்.
- (B) ஒரு நபருக்கு காப்பீட்டு பத்திரம் பெற உதவுபவர்.
- (C) காப்பீட்டுப் பொருளின் இழப்பை ஈடுசெய்ய மேற்கொள்ளப்பட்டது.
- (D) காப்பீட்டு கோரிக்கையை மீட்டெடுக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்.

83. கீழ்வருவனவற்றில் தள்ளுபடியில்லாத மதிப்பு முறையை கொண்டுள்ள மூலதன பாதீடு வகுத்தல் முறையை கண்டறிக.

- (A) ஆதாயத் திறச் சுட்டி முறை
- (B) நிகர நிகழ்கால மதிப்பு முறை
- (C) சராசரி வரவு சதவீத முறை
- (D) அக வருவாய் வீத முறை

84. Given below are three Statements :

Statement (I) : The offer must show an obvious intention on part of the offerer to be bound by it.

Statement (II) : The offer must not be definite

Statement (III) : The offer must be communicated to the offeree.

In the light of the above statements, choose the most appropriate answer from the options given below.

- (A) Both Statements (I), (II) are true but Statement (III) is false
- (B) Both Statements (I), (III) are true but Statement (II) is false
- (C) Both Statements (II), (III) are true but Statement (I) is false
- (D) All the three Statements are true

85. Which one of the concept is related to Vroom's Expectancy Model of Motivation ?

- (A) Instrumentality
- (B) Equity
- (C) Purity
- (D) Reward

84. மூன்று கூற்றுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கூற்று (I) : முன்மொழிவு வழங்குபவர் அதற்கு கட்டுப்பட வேண்டும் என்ற வெளிப்படையான நோக்கத்தை கொண்டிருக்க வேண்டும்.

கூற்று (II) : முன்மொழிவு திட்டவாத்தமாக இருக்கக்கூடாது.

கூற்று (III) : முன்மொழிவைப் பெறுபவருக்கு தெரிவிக்க வேண்டும்.

மேலே உள்ள கூற்றுகளின் அடிப்படையில், கீழே கொடுக்கப்பட்ட விருப்பங்களிலிருந்து மிகவும் பொருத்தமான பதிலைத் தேர்ந்தெடுக்கவும் :

- (A) கூற்று (I), (II) ஆகிய இரண்டு கூற்றுகளும் உண்மை ஆனால் கூற்று (III) தவறானது.
- (B) கூற்று (I), (III) ஆகிய இரண்டு கூற்றுகளும் உண்மை ஆனால் கூற்று (II) தவறானது.
- (C) கூற்று (II), (III) ஆகிய இரண்டு கூற்றுகளும் உண்மை ஆனால் கூற்று (I) தவறானது.
- (D) மூன்று கூற்றுகளும் உண்மை.

85. வீ-ரூமின் எதிர்பார்ப்பு மாதிரி ஊக்கு வித்தலுடன் தொடர்புடைய கருத்து எது ?

- (A) கருவிமுறை
- (B) சமத்துவம்
- (C) தூய்மை
- (D) வெகுமதி

86. Assertion (A) : As per Govt. of India Women Entrepreneurship includes all kinds of enterprises run by the women.

Reason (R) : Government of India, defines Women entrepreneur as "an enterprise owned and controlled by women having a minimum financial interest of 51 percent of the capital and giving at least 51 percent of the employment generated in the enterprise to women".

Choose the most appropriate answer.

- (A) Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)
 (B) Both (A) and (R) are true and (R) is not the correct explanation of (A)
 (C) (A) is true but (R) is false
 (D) (A) is false but (R) is true

87. Assertion (A) : Green banking practices are more environment friendly.

Reason (R) : Green banking promotes physical branch expansion to reach rural areas.

- (A) Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A).
 (B) Both (A) and (R) are true but (R) is not the correct explanation of (A).
 (C) (A) is true but (R) is false.
 (D) (A) is false but (R) is true.

86. கூற்று (A) : இந்திய அரசின் படி, பெண் தொழில் முனைவு என்பது பெண்களால் நடத்தப்படும் அனைத்து வகையான நிறுவனங்களையும் உள்ளடக்கியது.

காரணம் (R) : இந்திய அரசு, பெண் தொழில் முனைவோரை "மூலதனத்தில் குறைந்தபட்ச 51% நிதி பங்கு மற்றும் நிறுவனத்தில் உருவாக்கப்படும் வேலை வாய்ப்பில் குறைந்தது 51 சதவீதத்தை பெண்களுக்கு வழங்கும், பெண்களுக்கு சொந்தமான மற்றும் பெண்களால் கட்டுப்படுத்தப்பட்ட நிறுவனம்" என வரையறுத்துள்ளது.

சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.

- (A) (A) மற்றும் (R) சரி மற்றும் (R) என்பது (A) -விற்கான சரியான விளக்கம்.
 (B) (A) மற்றும் (R) சரி மற்றும் (R) என்பது (A) -விற்கான தவறான விளக்கம்.
 (C) (A) சரி ஆனால் (R) தவறு
 (D) (A) தவறு ஆனால் (R) சரி

87. கூற்று (A) : பசுமை வங்கி நடைமுறைகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை.

காரணம் (R) : பசுமை வங்கிச் சேவை கிராமப்புறங்களைச் சென்றடைய கிளை விரிவாக்கத்தை ஊக்குவிக்கிறது.

- (A) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது. மற்றும் (R), (A) -வின் சரியான விளக்கம்
 (B) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது ஆனால் (R), (A) -வின் சரியான விளக்கம் அல்ல
 (C) (A) சரியானது மற்றும் (R) தவறானது
 (D) (A) தவறானது மற்றும் (R) சரியானது

88. _____ replaced GATT with additional provisions.

- (A) TRIPS
- (B) TRIMS
- (C) WTO
- (D) GATS

89. Unlawful act by which an intending purchaser is prevented from bidding or raising the price at an auction sale. It is called as _____

- (A) Cheating
- (B) Dumping
- (C) Gambling
- (D) Damping

90. Under Income Tax Act, exemption U/S 54 F is available at :

- (A) Short-term Capital Gain or Net Consideration whichever is less.
- (B) Long-term Capital Gain or Net Consideration whichever is less.
- (C) $\frac{\text{Short-term Capital Gain} \times \text{Cost of acquisition of new asset}}{\text{Net Consideration}}$
- (D) $\frac{\text{Long-term Capital Gain} \times \text{Cost of acquisition of new asset}}{\text{Net Consideration}}$

88. GATT _____ ஆல் கூடுதல் ஒதுக்கீடு-தனுடன் மாற்றப்பட்டது.

- (A) TRIPS
- (B) TRIMS
- (C) WTO
- (D) GATS

89. ஏய விற்பனையை ஏயம் எடுப்பதி-விருந்தோ அவ்வது விலையை உயர்த்துவ-திவிருந்தோ ஒரு வாங்குபவர் தடுக்கப்-படும் சட்டவிரோத செயல். இதனை எங்ஙனம் அழைக்கலாம் ?

- (A) ஏமாற்றுதல்
- (B) கொட்டுதல்
- (C) குதாப்தம்
- (D) தணித்தல்

90. வருமான வரிச் சட்டம், பிரிவு 54 F-ன் கீழ் வரி விலக்கானது _____

- (A) குறுகிய கால மூலதன ஆதாயம் அவ்வது நிகர மதிப்பு ஆகியவற்றில் குறைவானது
- (B) நீண்ட கால மூலதன ஆதாயம் அவ்வது நிகர மதிப்பு ஆகியவற்றில் குறைவானது
- (C) $\frac{\text{குறுகிய கால மூலதன ஆதாயம்} \times \text{புதிய சொத்து வாங்குவதற்கான செலவு}}{\text{நிகர மதிப்பு}}$
- (D) $\frac{\text{நீண்ட கால மூலதன ஆதாயம்} \times \text{புதிய சொத்து வாங்குவதற்கான செலவு}}{\text{நிகர மதிப்பு}}$

91. The Fiscal Commission defined a small scale industry as one which is operated mainly with _____

- (A) Own Raw material
- (B) Hired labour
- (C) Own labour
- (D) Trading goods

92. The main objective for setting up Small Industries Service Institute (SISI) is to provide _____ and _____

- (i) Service
- (ii) Training
- (iii) Consultancy
- (iv) Finance
- (A) (i), (ii)
- (B) (ii), (iii)
- (C) (iii), (iv)
- (D) (i), (iv)

93. In Single Entry System, under the net worth method any additions to Capital during the accounting period must be :

- (A) Added to profit
- (B) Subtracted from profit
- (C) Multiplied by profit
- (D) Divisible for profit

94. Long-term solvency is indicated by :

- (A) Current ratio
- (B) Debt/Equity ratio
- (C) Net profit ratio
- (D) Turnover ratio

91. நிதி ஆணையம் சிறு அளவிலான தொழில்களை முக்கியமாக _____ கொண்டு இயக்கப்படும் தொழில்கள் என வரையறுத்துள்ளது.

- (A) சொந்த மூலப்பொருள்களைக்
- (B) கூலித் தொழிலாளர்களைக்
- (C) சொந்த உழைப்பைக்
- (D) வர்த்தகத்திற்கான பொருட்களைக்

92. சிறு தொழில்கள் சேவை நிறுவனங்கள் தொடங்குவதற்கான முக்கிய நோக்கமானது _____ மற்றும் _____ ஆகும்.

- (i) சேவை
- (ii) பயிற்சி
- (iii) கலந்தாய்வு
- (iv) நிதி
- (A) (i), (ii)
- (B) (ii), (iii)
- (C) (iii), (iv)
- (D) (i), (iv)

93. ஒற்றைப் பதிவு முறையில் நிகர மதிப்பு முறையின்கீழ் கணக்கியல் காலத்தில் மூலதனத்தில் ஏதேனும் சேர்த்தால் :

- (A) இலாபத்துடன் சேர்க்கப்பட வேண்டும்
- (B) இலாபத்திலிருந்து கழிக்கப்பட வேண்டும்
- (C) இலாபத்தால் பெருக்கப்பட வேண்டும்
- (D) இலாபத்திற்கான வகுத்தல்

94. நீண்டகால கடன் தீர்க்கும் தன்மை இதன் மூலம் குறிக்கப்படுகிறது.

- (A) நடப்பு விகிதம்
- (B) கடன்/பங்கு விகிதம்
- (C) நிகர லாப விகிதம்
- (D) விற்பனை விகிதம்

95. Given below are 3 statements.

- (I) e-voting initiative will eliminate the paper work in the voting process.
- (II) e-voting initiative aims to bring more transparency and improve Corporate Governance standards.
- (III) e-voting system will increase shareholders participation in General Meeting.

In the light of the above statements, choose the most appropriate answer from the options given below.

- (A) Both Statements (I) and (II) are true and Statement (III) is false.
- (B) Both Statements (I) and (II) are false and Statement (III) is true.
- (C) All the three statements are false.
- (D) All the three statements are true.

96. What is the Minimum number of Shareholders in a Private Company other than One Person Company ?

- (A) One
- (B) Two
- (C) Three
- (D) Seven

95. கீழே மூன்று கூற்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

- (I) மின்னணு வாக்குபதிவு முயற்சியால் வாக்களிப்பு செயல்பாட்டில் காகித வேலைகளை நீக்கும்.
- (II) மின்னணு வாக்குபதிவு, அதிக வெளிப்படைத்தன்மை வருவதையும், பெரு நிறுவன நிர்வாகத் தரங்களை மேம்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
- (III) மின்னணு வாக்களிப்பு முறை பொதுக் கூட்டத்தில் பங்குதாரர்களின் பங்கேற்பை அதிகரிக்கும்.

மேலே உள்ள கூற்றுகளின் அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்ட விருப்பங்களிலிருந்து மிகவும் பொருத்தமான பதிலை தேர்ந்தெடுக்க.

- (A) கூற்று (I), (II) இரண்டும் உண்மை கூற்று (III) தவறானது
- (B) கூற்று (I), (II) இரண்டும் தவறானவை கூற்று (III) உண்மை
- (C) மேலே கூறப்பட்ட மூன்று கூற்றும் தவறானவை
- (D) மேலே கூறப்பட்ட மூன்று கூற்றும் உண்மையானவை

96. ஒரு நபர் நிறுவனத்தைத் தவிர வேறு ஒரு தனியார் நிறுவனத்தில் குறைந்தபட்ச பங்குதாரர்களின் எண்ணிக்கை என்ன ?

- (A) ஒன்று
- (B) இரண்டு
- (C) மூன்று
- (D) ஏழு

97. Given below are two Statements one is labelled as Assertion (A) and the other is labelled as Reason (R).

Assertion (A) : A marked increase in the rural income is due to agrarian prosperity.

Reason (R) : The general rise in the level of prosperity has appeared to have resulted in dominant shifts in the rural consuming system.

In the light of the above statements, choose the most appropriate answer from the options given below.

- (A) Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)
 (B) Both (A) and (R) are true and (R) is not the correct explanation of (A)
 (C) (A) is true but (R) is false
 (D) (A) is false but (R) is true

98. A and B are sharing profits in the ratio of 3 : 2. They admit C into the firm and he is given $\frac{1}{5}$ share. If C brings Rs. 10,000 as his share of capital, the adjusted capital of B will be :

- (A) 10,000
 (B) 16,000
 (C) 20,000
 (D) 26,000

97. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை மதிப்பீடு செய்யவும்.

கூற்று (A) : விவசாய தொழிலின் செழிப்பே கிராமப்புற வருமானத்தை அதிகரித்துள்ளது.

காரணம் (R) : கிராமப்புற நுகர்வு முறையில் மாற்றத்திற்கு கிராமப்புற செழிப்பு மற்றும் பொதுவான உயர்வே காரணமாகும்.

சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.

- (A) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது, மற்றும் (R), (A) -வின் சரியான விளக்கம்.
 (B) (A) மற்றும் (R) இரண்டும் சரியானது, மற்றும் (R), (A) -வின் சரியான விளக்கம் அல்ல.
 (C) (A) சரியானது ஆனால் (R) தவறானது
 (D) (A) தவறானது ஆனால் (R) சரியானது

98. A மற்றும் B இருவரும் 3 : 2 என்ற விகிதத்தில் இலாபத்தை பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் C -ஐ நிறுவனத்தில் சேர்த்துக் கொள்கிறார்கள். அவருக்கு $\frac{1}{5}$ பங்கு வழங்கப்படுகிறது. C தனது மூலதனப் பங்காக ரூ. 10,000 -ஐ கொண்டு வந்தால், B -யின் சரி செய்யப்பட்ட மூலதனமானது :

- (A) 10,000
 (B) 16,000
 (C) 20,000
 (D) 26,000

99. A public company shall have a minimum of _____ Directors.

- (A) Two
- (B) Three
- (C) Seven
- (D) Fifteen

100. NAFTA refers to :

- (A) North Asian Free Trade Agreement
- (B) North African Free Trade Area
- (C) North American Free Trade Agreement
- (D) North American Free Trade Agency

101. Subscription in arrears (given in adjustment) are shown on the :

- (A) Credit side of Income and Expenditure account and Assets side of the Balance Sheet
- (B) Debit side of Income and Expenditure Account and Assets side of the Balance Sheet.
- (C) Debit side of the Income and Expenditure Account and Liability side of the Balance Sheet.
- (D) Only on the Assets side of Balance Sheet.

99. ஒரு பொது நிறுவனத்தில் குறைந்தபட்சம் _____ இயக்குநர்கள் இருக்க வேண்டும்.

- (A) இரண்டு
- (B) மூன்று
- (C) ஏழு
- (D) பதினைந்து

100. NAFTA என்பது _____

- (A) வட ஆசிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்
- (B) வட ஆப்பிரிக்க சுதந்திர வர்த்தக பகுதி
- (C) வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்
- (D) வட அமெரிக்க சுதந்திர வர்த்தக முகமை

101. நிலுவையில் உள்ள சந்தா (சரிக்கட்டட்களில் தரப்பட்டுள்ளது) காட்டப்பட வேண்டிய இடமானது :

- (A) வருமானம் மற்றும் செலவீனக் கணக்கின் வரவுப் பக்கம் மற்றும் இருப்பு நிலைக் குறிப்பில் சொத்துக்கள் பக்கம்
- (B) வருமானம் மற்றும் செலவீனக் கணக்கின் பற்றுப் பக்கம் மற்றும் இருப்பு நிலைக் குறிப்பில் சொத்துக்கள் பக்கம்
- (C) வருமானம் மற்றும் செலவீனக் கணக்கின் பற்றுப் பக்கம் மற்றும் இருப்பு நிலைக் குறிப்பில் பொறுப்புகள் பக்கம்
- (D) இருப்பு நிலைக் குறிப்பில் சொத்துக்கள் பக்கம் மட்டும்

102. In the product life cycle patterns, _____ portrays an initial growth for the product, followed by a decline in sales and subsequent stability for fairly long time.

- (A) Scalloped pattern
- (B) Cycle-recycle pattern
- (C) Growth-slump-maturity pattern
- (D) Classical bell shaped curve

103. Depreciation arises because of :

- (A) fall in the market value of an asset
- (B) physical wear and tear
- (C) fall in the value of money
- (D) Future claim amount received from Insurance Companies.

104. Given below are two Statements :

Statement (I) : Advertisers 'steer meanings' but cannot guarantee interpretations that will either ratify 'preferred' meanings or produce 'aberrant' meanings.

Statement (II) : People are wise to advertising and adept at resisting its messages.

- (A) Statement (I) is false but Statement (II) is true
- (B) Statement (I) is true but Statement (II) is false
- (C) Both Statement (I) and Statement (II) are false
- (D) Both Statement (I) and Statement (II) are true

102. பொருட்கள் வாழ்க்கை சுழற்சி முறைகளில் _____ என்பது ஆரம்ப வளர்ச்சியை குறிக்கிறது. பின்னர் விற்பனை சரிவு அதனை தொடர்ந்து நீண்ட காலத்திற்கு விற்பனை நிலைத் தன்மையை குறிக்கிறது.

- (A) ஸ்காலப்பிடு முறை
- (B) சுழற்சி-மறுசுழற்சி முறை
- (C) வளர்ச்சி சரிவு முதிர்ச்சி முறை
- (D) கிளாசிக்கல் மணி வடிவ வளைவு முறை

103. தேய்மானம் ஏற்படுவதற்கான காரணம் :

- (A) சொத்தின் சந்தை மதிப்பில் ஏற்படும் வீழ்ச்சி
- (B) புறநிலை தேய்வு மற்றும் தேய்வு
- (C) பண மதிப்பில் ஏற்படும் வீழ்ச்சி
- (D) காப்பீட்டு நிறுவனங்களிலிருந்து பெறப்படும் எதிர்கால கோரிக்கை தொகை

104. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை மதிப்பீடு செய்யவும்.

கூற்று (I) : விளம்பரதாரர்கள் 'அர்த்தங்களை கையாளுகிறார்கள்' ஆனால் 'விருப்பமான' அர்த்தங்களை அங்கீகரிக்கும் அல்லது 'மாறுபட்ட' அர்த்தங்களை உருவாக்கும் விளக்கங்களுக்கு உத்தரவாதம் அளிப்பதில்லை.

கூற்று (II) : மக்கள் விளம்பரத்தை புத்திசாலிதனத்துடன் அணுகுகிறார்கள். தவறான செய்தியை எதிர்க்கவும் செய்கிறார்கள்.

- (A) கூற்று (I) தவறானது ஆனால் கூற்று (II) சரியானது
- (B) கூற்று (I) சரியானது ஆனால் கூற்று (II) தவறானது
- (C) கூற்று (I) மற்றும் கூற்று (II) தவறானது
- (D) கூற்று (I) மற்றும் கூற்று (II) சரியானது

105. Medicines given to the office staff by a manufacturer of medicine will be debited to _____.

- (A) Drawings Account
- (B) Salaries Account
- (C) Bad debts Account
- (D) Debtors Account

106. Under Income Tax Act, any remuneration (pay or allowance) received by a Chief Minister of a State shall be taxable under the head :

- (A) income from other sources
- (B) income from salaries
- (C) income from profession
- (D) casual income

107. _____ indicates the relation between the quantity of materials used in the production and the quantity of final output.

- (A) Perpetual Inventory System
- (B) Input-Output Ratio Analysis
- (C) Just-in Time Inventory System
- (D) ABC Analysis

108. The successive stages in the process of evolution of International Business are :

- (A) Trade, Production, Integration
- (B) Production, Trade, Integration
- (C) Integration, Production, Trade
- (D) Trade, Integration, Production

105. மருந்து உற்பத்தியாளரால் அலுவலக ஊழியர்களுக்கு வழங்கப்படும் மருந்து _____ கில் பற்று வைக்கப்படும்.

- (A) எடுப்பு கணக்கு
- (B) சம்பளக் கணக்கு
- (C) வாராக் கடன் கணக்கு
- (D) கடனாளிகள் கணக்கு

106. ஒரு மாநில முதல்வர் அவர்களின் சம்பளம் மற்றும் இதர புகள் வருமான வரி சட்டத்தில் கீழ்க்கண்ட _____ என்ற தலைப்பில் வருமான வரிக்கு உட்படுத்தப்படும்.

- (A) பிற மூலங்களிலிருந்து வருமானம்
- (B) சம்பள வருமானம்
- (C) செய்தொழில் வருமானம்
- (D) தற்செயல் வருமானம்

107. உற்பத்தியில் பயன்படுத்தப்படும் பொருட்களின் அளவிற்கும், இறுதி வெளியீட்டின் அளவிற்கும் இடையிலான உறவை குறிப்பது எது ?

- (A) நிரந்தர சூக்கு அமைப்பு
- (B) உள்ளீட்டு-வெளியீட்டு விகித பகுப்பாய்வு
- (C) குறித்த நேரத்தில் சூக்கு அமைப்பு
- (D) ABC பகுப்பாய்வு

108. சர்வதேச வணிகத்தின் பரிணாம வளர்ச்சியின் தொடர்ச்சியான கட்டங்களாவது :

- (A) வர்த்தகம், உற்பத்தி, ஒருங்கிணைப்பு
- (B) உற்பத்தி, வர்த்தகம், ஒருங்கிணைப்பு
- (C) ஒருங்கிணைப்பு, உற்பத்தி, வர்த்தகம்
- (D) வர்த்தகம், ஒருங்கிணைப்பு, உற்பத்தி

109. X and Y sharing profits in the ratio of 7 : 3.

They admit Z on $\frac{3}{7}$ share in the new firm

which he takes $\frac{2}{7}$ from X and $\frac{1}{7}$ from

Y. Calculate new profit sharing ratio.

- (A) 30 : 10 : 30
- (B) 29 : 11 : 30
- (C) 28 : 12 : 30
- (D) 27 : 13 : 30

110. _____ has the power to regulate the Employees Stock Option Scheme.

- (A) RBI
- (B) Ministry of Finance
- (C) Securities Exchange Board of India
- (D) NSE

111. Management accounting is most suitable for :

- (A) Big Company
- (B) Small Company
- (C) Partnership Firm
- (D) Cooperative Society

112. What is the main purpose of KYC in the banking sector ?

- (A) To promote marketing strategies
- (B) To assess customer satisfaction
- (C) To prevent money laundering and financial fraud
- (D) To determine loan eligibility

109. கூட்டாண்மையில், X மற்றும் Y 7 : 3 என்ற விகிதத்தில் இலாபத்தைப் பகிர்ந்து கொண்டனர். அவர்கள் புதிய நிறுவனத்தில்

Z -க்கு $\frac{3}{7}$ -வது பங்கை தர ஒப்புக் கொண்டனர். அதில் அவர் X -யிடமிருந்து $\frac{2}{7}$ -வது பங்கையும் Y -யிடமிருந்து $\frac{1}{7}$ -வது பங்கையும் பெற்றுக் கொள்கிறார். புதிய இலாப பகிர்வு விகிதத்தை கணக்கிடுக.

- (A) 30 : 10 : 30
- (B) 29 : 11 : 30
- (C) 28 : 12 : 30
- (D) 27 : 13 : 30

110. ஊழியர்களின் பங்கு விருப்ப திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் பெற்றது _____ ஆகும்.

- (A) ரிசர்வ் வங்கி
- (B) நிதி அமைச்சகம்
- (C) இந்திய பங்கு மாற்று நிலையம்
- (D) தேசிய பங்கு சந்தை

111. மேலாண்மை கணக்கியல் மிகவும் பொருத்தமானது :

- (A) பெரிய நிறுவனம்
- (B) சிறிய நிறுவனம்
- (C) கூட்டாண்மை நிறுவனம்
- (D) கூட்டுறவு சங்கம்

112. வங்கித் துறையில் KYC -யின் முக்கிய நோக்கம் என்ன ?

- (A) சந்தைப்படுத்தல் உத்திகளை ஊக்குவிக்க
- (B) வாடிக்கையாளரின் திருப்தியை மதிப்பிடுவதற்கு
- (C) பணமோசடி மற்றும் நிதி மோசடியை தடுக்க
- (D) கடன் தகுதியை தீர்மானிக்க

113. Double insurance means,

- (A) Insurer insuring the same risk partly with other insurers.
- (B) Insurer insuring the same risk wholly or partly with other insurers.
- (C) Insured insuring the same risk with two independent insurers
- (D) Insuring the same risk again after policy matures

114. A, B and C share profits and losses in the ratio of $\frac{1}{2}$, $\frac{1}{3}$ and $\frac{1}{6}$ respectively. D, a new partner, is given $\frac{1}{8}$ share. Then the new profit sharing ratio of A, B & C will be _____.

- (A) $\frac{6}{10}$, $\frac{2}{10}$, $\frac{2}{10}$
- (B) $\frac{13}{24}$, $\frac{7}{24}$, $\frac{4}{24}$
- (C) $\frac{10}{18}$, $\frac{5}{18}$, $\frac{3}{18}$
- (D) $\frac{21}{42}$, $\frac{14}{42}$, $\frac{7}{42}$

113. இரட்டைக் காப்பீடு என்பது :

- (A) காப்பீட்டாளர் ஒரே ஆபத்தின் (Risk) ஒரு பகுதியை மற்ற காப்பீட்டாளர்-களுடன் காப்பீடு செய்வது.
- (B) காப்பீட்டாளர் ஒரே ஆபத்தை (Risk) முழுவதுமோ அல்லது பகுதி-யையோ மற்ற காப்பீட்டாளர்-களுடன் காப்பீடு செய்வது.
- (C) காப்பீடு செய்யப்பட்டவர் ஒரே ஆபத்தை இரண்டு சுயாதீன காப்பீட்டாளர்களுடன் காப்பீடு செய்வது.
- (D) பாலிசி முதிர்ச்சியடைந்த பிறகு மீண்டும் அதே ஆபத்தை காப்பீடு செய்தல்.

114. A, B மற்றும் C ஆகியோர் முறையே $\frac{1}{2}$, $\frac{1}{3}$ மற்றும் $\frac{1}{6}$ என்ற விகிதத்தில் லாப நட்டங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். புதிய கூட்டாளியான D -க்கு $\frac{1}{8}$ பங்கு வழங்கப்படுகிறது. பின்னர் A, B, C -ன் தற்பொழுது புதிய இலாப பகிர்வு விகிதம் என்பது _____.

- (A) $\frac{6}{10}$, $\frac{2}{10}$, $\frac{2}{10}$
- (B) $\frac{13}{24}$, $\frac{7}{24}$, $\frac{4}{24}$
- (C) $\frac{10}{18}$, $\frac{5}{18}$, $\frac{3}{18}$
- (D) $\frac{21}{42}$, $\frac{14}{42}$, $\frac{7}{42}$

115. When the party to the contract has done what he has undertaken to do, he is said to have performed his promise is called _____ and an offer to perform one's obligations under a contract is called _____.

- (A) Attempted performance/ Actual performance
- (B) Offer to perform/obvious performance
- (C) Obvious performance/offer to perform
- (D) Actual performance/ Attempted performance

116. Self Employed Women's Association (SEWA) is a kind of _____.

- (A) Rural Entrepreneurship
- (B) Agri-preneurship
- (C) Social Entrepreneurship
- (D) Tourist Entrepreneurship

117. Which one of the following is a Negotiable Instrument ?

- (A) Shares
- (B) Share warrant
- (C) Prospectus
- (D) Stock

118. As per the Companies Act, Dividend must be paid within _____ days of declaration. (Section 207).

- (A) 10
- (B) 15
- (C) 20
- (D) 30

115. ஒப்பந்தத்தில் உள்ள ஒருவர் தான் செய்ய உறுதியளித்ததைச் செய்தவுடன் அவர் தனது வாக்குறுதியை நிறைவேற்றியதாக கூறப்படுவதை _____ என்று அழைக்கப்படுகிறது மேலும் ஒரு ஒப்பந்தத்தின் கீழ் தனது கடமையை நிறைவேற்றுவதற்கான ஒரு சலுகையை _____ என்று அழைக்கப்படுகிறது.

- (A) செயல்பாட்டு முயற்சி/உண்மையான செயல்திறன்
- (B) செயல்திறன் ஒப்பந்தம்/வெளிப்படையான செயல்திறன்
- (C) வெளிப்படையான செயல்திறன்/செயல்திறன் ஒப்பந்தம்
- (D) உண்மையான செயல்திறன்/செயல்பாட்டு முயற்சி

116. சுயதொழில் செய்யும் பெண்கள் சங்கம் என்பது ஒரு வகையான _____.

- (A) கிராமப்புற தொழில்முனைவு
- (B) வேளாண் தொழில்முனைவு
- (C) சமூக தொழில்முனைவு
- (D) சுற்றுலா தொழில்முனைவு

117. பின்வருவனவற்றுள் எது செலாவணி முறி ஆவனம் ஆகும் ?

- (A) பங்கு
- (B) பங்கு ஆணை
- (C) தகவல் அறிக்கை
- (D) சரக்கிருப்பு

118. நிறுவன சட்டம், பிரிவு (207) -ன் படி பங்காதாயம் என்பது அறிவிப்பு செய்து _____ நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும்.

- (A) 10
- (B) 15
- (C) 20
- (D) 30

119. Under Net Asset Method, the Value of a Share depends on the amount that is available to _____.

- (A) Preference Shareholders
- (B) Equity Shareholders
- (C) Creditors
- (D) Debenture holders

120. Select the probability of a leap year selected at random containing 53 Sundays.

- (A) $\frac{1}{7}$
- (B) $\frac{2}{7}$
- (C) $\frac{3}{7}$
- (D) $\frac{4}{7}$

121. Which type of leadership is related to inspirational approach to Leadership ?

- (A) Transactional Leadership
- (B) Democratic Leadership
- (C) Transformational Leadership
- (D) Informal Leadership

122. Consider the following documents :

- (1) Audit Note Book
- (2) Audit Programme
- (3) Audit Report
- (4) Audit files

The correct sequence in which an auditor prepares the documents is :

- (A) (1), (2), (3), (4)
- (B) (2), (1), (3), (4)
- (C) (2), (1), (4), (3)
- (D) (1), (2), (4), (3)

119. நிகர சொத்து முறையில் ஒரு நிறுவனத்தின் பங்கு மதிப்பு என்பது _____ க்கு உள்ள தொகையினை சார்ந்துள்ளது.

- (A) முன்னுரிமை பங்குதாரர்கள்
- (B) சாதாரண பங்குதாரர்கள்
- (C) கடனிற்தோர்கள்
- (D) கடனீட்டு பத்திரதாரர்கள்

120. கீரற்ற முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு லீப் ஆண்டில் 53 ஞாயிற்றுதிழமைகள் இருக்கும் நிகழ்தகவை தேர்ந்தெடு :

- (A) $\frac{1}{7}$
- (B) $\frac{2}{7}$
- (C) $\frac{3}{7}$
- (D) $\frac{4}{7}$

121. தலைமைத்துவத்திற்கான உத்வேக அணுகு முறையுடன் எந்த வகையான தலைமை தொடர்புடையது ?

- (A) பரிவர்த்தனை தலைமை
- (B) ஜனநாயக தலைமை
- (C) மாற்றத்தக்க தலைமை
- (D) முறைசாரா தலைமை

122. பின்வரும் ஆவணங்களை கவனியுங்கள்.

- (1) தணிக்கை குறிப்பு புத்தகம்
- (2) தணிக்கை திட்டம்
- (3) தணிக்கை அறிக்கை
- (4) தணிக்கை கோப்புகள்

ஒரு தணிக்கையாளர் ஆவணங்களைத் தயாரிக்கும் சரியான வரிசை :

- (A) (1), (2), (3), (4)
- (B) (2), (1), (3), (4)
- (C) (2), (1), (4), (3)
- (D) (1), (2), (4), (3)

123. Match List - I with List - II :

List - I Types of buying motives		List - II Description	
(a)	Emotional buying motives	(i)	Customer acquires from the environment.
(b)	Psychological buying motives	(ii)	Affected by consumer feelings.
(c)	Learned buying motives	(iii)	Consumer's decision is based on logical and justifications of criteria involved.
(d)	Rational buying motives	(iv)	Driven by internal psychological processes.

- (A) (a)-(i), (b)-(iii), (c)-(ii), (d)-(iv)
 (B) (a)-(i), (b)-(iv), (c)-(iii), (d)-(ii)
 (C) (a)-(ii), (b)-(iv), (c)-(i), (d)-(iii)
 (D) (a)-(ii), (b)-(i), (c)-(iii), (d)-(iv)

123. பட்டியல் - I-ஐ பட்டியல் - II உடன் பொருத்துக.

பட்டியல் - I வாங்கும் நோக்கங்களின் வகைகள்		பட்டியல் - II விளக்கம்	
(a)	உணர்ச்சி பூர்வமான வாங்கும் நோக்கங்கள்	(i)	வாடிக்கையாளர் தன் குழுவிலிருந்து பெறுகிறார்
(b)	உளவியல் ரீதியான வாங்கும் நோக்கங்கள்	(ii)	நுகர்வோர் உணர்வுகளால் பாதிக்கப்படுவது
(c)	பயிற்சி அடிப்படையான வாங்கும் நோக்கங்கள்	(iii)	நுகர்வோரின் முடிவு தர்க்க ரீதியான மற்றும் நியாயப்படுத்துதல் அளவு கோல்களை அடிப்படையாக கொண்டது
(d)	பகுத்தறிவு அடிப்படையான வாங்கும் நோக்கங்கள்	(iv)	உள் உளவியல் செயல் முறைகளால் இயக்கப்படுகிறது

- (A) (a)-(i), (b)-(iii), (c)-(ii), (d)-(iv)
 (B) (a)-(i), (b)-(iv), (c)-(iii), (d)-(ii)
 (C) (a)-(ii), (b)-(iv), (c)-(i), (d)-(iii)
 (D) (a)-(ii), (b)-(i), (c)-(iii), (d)-(iv)

124. Which one of the following is the main objective of a budgetary control system ?

- (A) Ascertainment of cost
- (B) Wealth planning
- (C) Planning of action for business
- (D) Maximise profit

125. From the following data of the wages :

14100 14150 17120 15200 16160 17400
16080. The Median is _____

- (A) 17120
- (B) 15200
- (C) 17400
- (D) 16080

126. _____ is the first step in decision making process in the Management.

- (A) Defining the Problem
- (B) Analysing the Problem
- (C) Developing Alternative Solutions
- (D) Evaluating the Alternatives

127. In Emerson's efficiency plan, no bonus is payable unless efficiency exceeds:

- (A) 83%
- (B) 110%
- (C) $83\frac{2}{3}\%$
- (D) $66\frac{2}{3}\%$

124. பின்வருவனவற்றில் எது வரவு செலவு திட்ட கட்டுப்பாட்டு முறையின் முக்கிய நோக்கமாகும் ?

- (A) செலவு கண்டறிதல்
- (B) சொத்தை திட்டமிடல்
- (C) வணிகத்திற்கான செயல் திட்டமிடல்
- (D) இலாபத்தை அதிகரிக்க

125. பின்வரும் ஊதியத் தரவுகளின் இடைநிலையின் மதிப்பானது _____

14100 14150 17120 15200 16160 17400
16080

- (A) 17120
- (B) 15200
- (C) 17400
- (D) 16080

126. மேலாண்மையின் முடிவேடுத்தல் செயலின் முதல் படி எது ?

- (A) பிரச்சனைகளை வரையறுத்தல்
- (B) பிரச்சனைகளை ஆராய்தல்
- (C) மாற்று தீர்வுகளை உருவாக்குதல்
- (D) மாற்றுகளை ஆராய்தல்

127. எம்ர்சனின் செயல்திறன் திட்டத்தில், செயல்திறன் _____ அதிகமாக இல்லாவிட்டால் ஊக்கதொகை எதுவும் செலுத்தப்படாது.

- (A) 83%
- (B) 110%
- (C) $83\frac{2}{3}\%$
- (D) $66\frac{2}{3}\%$

128. The manufacturing account is prepared :

- (A) To ascertain the profit or loss on the goods purchased
- (B) To ascertain the cost of the manufactured goods
- (C) To show the sale proceeds from the goods produced during the year
- (D) To ascertain the Income tax calculation

129. India's _____ market is indeed a large one.

- (A) Urban
- (B) City
- (C) Metropolitan
- (D) Rural

130. The Third Pay Commission was set up in the year _____.

- (A) 1970
- (B) 1971
- (C) 1972
- (D) 1973

128. உற்பத்தி கணக்கு தயாரிக்கப்படுவது :

- (A) வாங்கிய பொருட்களின் இலாபம் அல்லது நட்டத்தை கண்டறிய
- (B) உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் விலையை அறிய
- (C) நடப்பு வருடத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களிலிருந்து வரும் விற்பனை வருமானத்தை காட்ட
- (D) வருமான வரி கணக்கீட்டை உறுதி படுத்த

129. இந்தியாவில் _____ சந்தை ஒரு பெரிய சந்தையாக உள்ளது.

- (A) நகரம்
- (B) மாநகரம்
- (C) பெரு மாநகரம்
- (D) கிராமம்

130. மூன்றாவது ஊதிய குழு _____ ஆண்டு அமைக்கப்பட்டது.

- (A) 1970
- (B) 1971
- (C) 1972
- (D) 1973

131. The Balance of Payments is a record of :
- only exports of goods and services
 - all international transactions
 - only the imports of goods and services
 - the total value of a country's foreign debt.

132. Assertion (A) : The secondary objective of auditing is detection and prevention of errors and frauds.

Reason (R) : Auditing starts after the completion of transactions in the books of accounts.

Codes :

- (A) is true but (R) is false
- (A) is false but (R) is true
- Both (A) and (R) are true and (R) is correct explanation of (A)
- Both (A) and (R) are true but (R) is not a correct explanation of (A)

133. How many digits are present in IFSC code ?

- 8
- 10
- 11
- 12

131. செலுத்துகை இருப்பு என்பது :

- பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதி மட்டுமே
- அனைத்து சர்வதேச பரிவர்த்தனைகள்
- பொருட்கள் மற்றும் சேவைகளின் இறக்குமதிகள் மட்டுமே
- ஒரு நாட்டின் வெளிநாட்டுக் கடனின் மொத்த மதிப்பு

132. வலியுறுத்தல் (A) : தணிக்கையின் இரண்டாம் நிலை நோக்கம் பிழைகள் மற்றும் மோசடிகளைக் கண்டறிந்து தடுப்பதாகும்.

காரணம் (R) : கணக்குப் புத்தகங்களில் பரிவர்த்தனைகள் முடிந்த பிறகு தணிக்கை தொடங்குகிறது.

குறியீடுகள் :

- (A) உண்மை ஆனால் (R) தவறு
- (A) தவறு ஆனால் (R) உண்மை
- (A) மற்றும் (R) இரண்டும் உண்மை மற்றும் (R) என்பது (A) -ன் சரியான விளக்கம்.
- (A) மற்றும் (R) இரண்டும் உண்மை ஆனால் (R) என்பது (A) -ன் சரியான விளக்கம் இல்லை.

133. IFSC குறியீட்டில் எத்தனை இலக்கங்கள் உள்ளன ?

- 8
- 10
- 11
- 12

138. When FDI moves to a country where abundance of resources and presence of large markets is available it is _____.

- (A) Market-seeking FDI
- (B) Resource-seeking FDI
- (C) Efficiency-seeking FDI
- (D) Strategic-asset-seeking FDI

139. The term "Ultra" means _____.

'Vires' means _____.

The doctrine of Ultra Vires means _____.

- (A) beyond, power, to protect the shareholders and creditors of the Company
- (B) beyond, rights, to protect (crs only) creditors only.
- (C) powers, rights, to protect shareholders only
- (D) rights, powers, to protect the shareholders and creditors of the Company.

140. According to Table A of the Companies Act the rate of interest charged for Call in Arrears is at _____ per annum.

- (A) 5%
- (B) 9%
- (C) 10%
- (D) 12%

138. ஏராளமான வளங்களும் பெரிய சந்தைகளும் உள்ள ஒரு நாட்டிற்கு அந்நிய நேரடி முதலீடு நகரும் போது, அது _____.

- (A) சந்தை தேடும் அந்நிய நேரடி முதலீடு
- (B) வளம் தேடும் அந்நிய நேரடி முதலீடு
- (C) திறன் தேடும் அந்நிய நேரடி முதலீடு
- (D) உத்தி சொத்து தேடும் அந்நிய நேரடி முதலீடு

139. அல்ட்ரா இதை குறிக்கிறது _____.

வையர்ஸ் இதை குறிக்கிறது _____.

அல்ட்ரா வையர்ஸ் கோட்பாடு என்பது _____.

- (A) அப்பாற்பட்ட அதிகாரம், நிறுவனத்தின் பங்குதாரர்கள் மற்றும் கடன் வழங்குநர்களைப் பாதுகாப்பது
- (B) அப்பாற்பட்ட, உரிமை, கடன் வழங்குநர்களை மட்டும் பாதுகாப்பது
- (C) அதிகாரம், உரிமை, பங்குதாரர்களை மட்டும் பாதுகாப்பது
- (D) உரிமை, அதிகாரம், நிறுவனத்தின் பங்குதாரர்கள் மற்றும் கடன் வழங்குநர்களைப் பாதுகாப்பது

140. நிறுவன சட்டத்தின் படிவம் A -ன் படி, அழைப்பு நிலுவையில் உள்ள தொகைக்கு ஆண்டுக்கு _____ சதவீதம் வட்டி வசூலிக்கப்படும்.

- (A) 5%
- (B) 9%
- (C) 10%
- (D) 12%

141. What is the test intended to measure computational skills like addition, subtraction multiplication and division ?

- (A) Reliability Test
- (B) Measurement Test
- (C) Validity Test
- (D) Evaluation Test

142. Comparing of unknown quantity with a known quantity which is expressed as numerical unit means _____

- (A) Educational Measurement
- (B) Educational Evaluation
- (C) Educational Test
- (D) Educational Achievement

143. In the context of Trial and Error learning, as we increase the number of trials or practice, our performance gradually improves. Thorndike termed this as _____

- (A) Generalization
- (B) Manipulation
- (C) Mediation
- (D) Incremental

144. _____ believed that education is a process of upholding the creative abilities of children and not a process which merely concerned with bookish learning.

- (A) Tagore
- (B) Vivekananda
- (C) Gandhiji
- (D) J. Krishnamurti

141. கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் போன்ற கணக்கீட்டுத் திறன்களை அளவிடுவதற்கான சோதனை எது ?

- (A) நம்பகத்தன்மை சோதனை
- (B) அளவீட்டுச் சோதனை
- (C) ஏற்புடமை சோதனை
- (D) மதிப்பீட்டு சோதனை

142. தெரியாத அளவை தெரிந்த அளவோடு எண் அலகு வழியாக ஒப்பிட்டு வெளிப்படுத்துவது _____

- (A) கல்விசார் அளவீடு
- (B) கல்விசார் மதிப்பீடு
- (C) கல்விசார் தேர்வு
- (D) கல்விசார் அடைவு

143. முயன்று தவறிக் கற்றல் சூழலில் முயற்சி அல்லது செயலின் எண்ணிக்கையினை அதிகப்படுத்துதல்களில் தமது அடைவுத் திறனும் ஒருசேர அதிகரிக்கும், தான்னைக் இதனை _____ என பெயரிட்டார்.

- (A) பொதுமைப்படுத்தல்
- (B) கையாளுதல்
- (C) இடையீடான
- (D) மிகுதிப்பெருக்கம்

144. கல்வி என்பது சூழ்நிலைகளின் படைப்புத் திறன்களை நிலைநிறுத்துவதற்கான ஒரு செயல்முறையாகும். அது வெறும் புத்தகக் கற்றலுடன் தொடர்புடையது அல்ல என்று _____ நம்பினார்.

- (A) தாகூர்
- (B) விவேகானந்தர்
- (C) காந்திஜி
- (D) ஜே. கிருஷ்ணமூர்த்தி

145. Which theory can use the business owners to determine category of leadership a management style occupies ?

- (A) Grid
- (B) Fiedler
- (C) Hersey
- (D) McGregor

146. In Sangam age the teacher is called as _____

- (A) Kanakayar
- (B) Guru
- (C) Vairakkiyar
- (D) Acharyan

147. Who has observed the programme of institutional planning is both a challenge and an opportunity ?

- (A) Morris L.
- (B) Peter Drucker
- (C) Mary Parker
- (D) Shri. J.P. Naik

148. Which organisation pointed the term "Open Educational Resources" ?

- (A) WHO
- (B) UNICEF
- (C) UGC
- (D) UNESCO

145. தலைமைத்துவ மேலாண்மை பாணியின் வகையை தீர்மானிக்க வணிக உரிமையாளர்களை பயன்படுத்தக்கூடிய கோட்பாடு எது ?

- (A) கிரிட்
- (B) பிட்லர்
- (C) ஹெர்ஸே
- (D) மெக் கிரிகர்

146. சங்க காலத்தில் ஆசிரியர் எவ்வாறு அழைக்கப்பட்டார் _____

- (A) கணக்காயர்
- (B) குரு
- (C) வைராக்கியர்
- (D) ஆசார்யன்

147. நிறுவன திட்டமிடல் என்ற திட்டம் ஒரு சவாலாகவும் வாய்ப்பாகவும் உள்ளது எனக் கண்டறிந்தவர் யார் ?

- (A) மோரிஸ் எம்.
- (B) பீட்டர் ட்ரக்கர்
- (C) மேரி பார்க்கர்
- (D) ஸ்ரீ. ஜே.பி. நாயக்

148. "திறந்த கல்வி வளங்கள்" என்ற சொல்லை சுட்டிகாட்டிய அமைப்பு யாது ?

- (A) WHO
- (B) UNICEF
- (C) UGC
- (D) UNESCO

149. FICCI Higher Education Summit on "Higher Education at the crossroads: Imperatives for policy and practice" has urged the colleges to show a lead in it's report of _____.

- (A) 2002
- (B) 2008
- (C) 2016
- (D) 2022

150. The personality develops through eight stages across the life span, said by:

- (A) Erik Erikson
- (B) Albert Bandura
- (C) B.F. Skinner
- (D) Kohlberg

151. Which of the following is NOT a principle of curriculum development ?

- (A) Relevance
- (B) Flexibility
- (C) Teacher-centeredness
- (D) Continuity

152. In Observation, Projection, Interview and Rating scales, the commonly employed tool was _____.

- (A) Percentage tool
- (B) Quantitative tool
- (C) Qualitative tool
- (D) Grades tool

149. 'குறுக்கு சந்திப்புகளில் உயர்கல்வி' : கொள்கை மற்றும் நடைமுறைக்கான அவசியங்கள் என்ற தலைப்பில் FICCI உயர்கல்வி உச்சிமாநாடு அதன் _____ அறிக்கையில் கல்லூரிகள் முன்னிலை வகிக்க பரிந்துரைத்துள்ளது.

- (A) 2002
- (B) 2008
- (C) 2016
- (D) 2022

150. ஆளுமை வளர்ச்சி வாழ்நாள் முழுவதும் எட்டு நிலைகள் வழியாக உருவாகிறது என்று கூறியவர் _____.

- (A) எரிக் எரிக்சன்
- (B) ஆல்பர்ட் பந்தூரா
- (C) B.F. ஸ்கினர்
- (D) கோல்பெர்க்

151. பின்வருவனவற்றில் எது கலைத்திட்ட மேம்பாட்டின் கொள்கை அல்ல ?

- (A) பொருத்தம்
- (B) நெகிழ்வுத்தன்மை
- (C) ஆசிரியர் மையப்படுத்தப்பட்ட தன்மை
- (D) தொடர்ச்சி

152. உற்றுநோக்கல், கணிப்பு, நேர்காணல் மற்றும் தர அளவுகோல்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் கருவியானது _____.

- (A) சதவீத கருவி
- (B) எண்ணளவு கருவி
- (C) தரநிலை கருவி
- (D) தரமதிப்புக் கருவி

153. Who said that, "All experiences of the child for which the school accepts responsibility" ?

- (A) W.B. Ragan
- (B) Hawes
- (C) Tanner
- (D) Alan Block

154. A person having less than 20/200 vision acuity is called :

- (A) Partially blind
- (B) Totally blind
- (C) Legally blind
- (D) Colour blind

155. Parental spending on School Education, the costs of sending a child to school in India, the survey was done under the aegis of Social Development foundation of _____

- (A) ASSOCHAM
- (B) PISA-OECD
- (C) FICCI
- (D) FISME

156. _____ was formulated as a follow-up of the Dakar Framework of Action for Education for all (EFA) made an attempt to link the national policy goals and targets with the global targets of EFA.

- (A) Sarva Shiksha Abhiyan
- (B) National Plan of Action
- (C) Rashtriya Madhyamik Shiksha Abhiyan
- (D) Samagra Shiksha Abhiyan

153. "பள்ளிதான் குழந்தையின் அனைத்து அனுபவங்களுக்கும் பொறுப்பேற்கிறது." என கூறியவர் :

- (A) W.B. ராகன்
- (B) ஹவஸ்
- (C) டான்னர்
- (D) அலன் பிளாக்

154. ஒரு நபரின் பார்வைக் கூர்மை 20/200 -க்கு குறைவாக இருந்தால் அது _____ எனப்படும்.

- (A) பகுதியளவு பார்வையற்றவர்
- (B) முழு பார்வையற்றவர்
- (C) குறிப்பிட்டபளவு பார்வையற்றவர்
- (D) நிறப் பார்வையற்றவர்

155. பள்ளி கல்விக்கான பெற்றோரின் செலவு, இந்தியாவில் ஒரு குழந்தையைப் பள்ளிக்கு அனுப்புவதற்கான செலவுகள் _____ அமைப்பின் சமூக மேம்பாட்டு அறக்கட்டளையின் கீழ் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

- (A) ASSOCHAM
- (B) PISA-OECD
- (C) FICCI
- (D) FISME

156. அனைவருக்கும் கல்விக்கான Dakar செயல்திட்டத்தின் (EFA) யின் தொடர்ச்சியாக _____ உருவாக்கப்பட்டது. தேசிய கொள்கை இலக்குகள் மற்றும் நோக்கங்களை EFA இன் உலகளாவிய இலக்குகளுடன் இணைக்க முயற்சித்தது (A) அனைவருக்கும் கல்வித்திட்டம் (B) தேசிய செயல் திட்டம் (C) தேசிய இடைநிலைக் கல்வி இயக்கம் (D) ஒருங்கிணைந்த பள்ளிக் கல்விக்கான திட்டம்

157. Metaphysics studies that which lies beyond or above the visible _____ world.

- (A) Physical
- (B) Sociological
- (C) Intellectual
- (D) Emotional

158. A professional model of Teacher Accountability should be equated to and for adhering to _____

- (A) Results based criterion
- (B) Outcomes of learning
- (C) Actions and behavioural outcomes of students
- (D) Principles of practice

159. The Tyler's Curriculum model was published in the year,

- (A) 1948
- (B) 1949
- (C) 1946
- (D) 1947

160. According to Galen's classification which bodily fluid is associated with a Hopeful and active personality ?

- (A) Yellow Bile
- (B) Phlegm
- (C) Blood
- (D) Black Bile

157. மெய்பொருளியல் என்பது புலப்படும் _____ உலகத்திற்கு அப்பால் அல்லது அதற்கு மேல் இருப்பதை படிப்பது ஆகும்.

- (A) இயற்பியல்
- (B) சமூகவியல் சார்ந்த
- (C) அறிவு சார்ந்த
- (D) மனவெழுச்சி சார்ந்த

158. ஆசிரியர் பொறுப்புணர்வின் ஒரு தொழில்முறை மாதிரி _____ உடன் சம்பந்தம் வேண்டும் மற்றும் இதனுடன் பின்பற்ற வேண்டும்.

- (A) முடிவுகள் சார்ந்த அளவுகோல்
- (B) கற்றலின் விளைவுகள்
- (C) மாணவர்களின் செயல்கள் மற்றும் நடத்தை விளைவுகள்
- (D) செயல்முறையின் கொள்கைகள்

159. டைலரின் கலைத்திட்ட மாதிரி வெளியிடப்பட்ட ஆண்டு.

- (A) 1948
- (B) 1949
- (C) 1946
- (D) 1947

160. கேலனின் வகைப்பாட்டின்படி எந்த உடல் திரவம் நம்பிக்கையான மற்றும் சுறுசுறுப்பான ஆளுமையுடன் தொடர்புடையது ?

- (A) மஞ்சள் பித்தம்
- (B) கபம்
- (C) இரத்தம்
- (D) கருப்பு பித்தம்

161. Which one of the following method/ approach was advocated by H.E. Armstrong?

- (A) Project method
- (B) Problem-solving method
- (C) Deductive approach
- (D) Discovery approach

162. "Reliability is the proportion of the true variance in obtained test scores" - said by _____

- (A) Anastasias
- (B) Ghiselle
- (C) Stodola
- (D) Guilford

163. Problem centered design was propounded by:

- (A) Michael Schiro
- (B) Cornbleth
- (C) Udoh
- (D) Rugg

164. The excessive consumption of alcohol during pregnancy causes _____

- (A) Heart defects of the baby
- (B) Poor blood circulations
- (C) Reduce oxygen level
- (D) Vision defect

161. பின்வருவனவற்றுள் எந்த ஒரு முறை/ அணுகுமுறையை H.E. ஆர்ம்ஸ்ட்ராங் பரிந்துரைத்தார்?

- (A) செயல்திட்ட முறை
- (B) சிக்கல்-தீர்த்தல் முறை
- (C) உய்த்தறிதற் அணுகுமுறை
- (D) கண்டறி அணுகுமுறை

162. "நம்பகத்தன்மை என்பது பெறப்பட்ட சோதனை மதிப்பெண்களில் உள்ள உண்மையான மாறுப்பாட்டின் விகிதமாகும்" எனக் கூறியவர் _____

- (A) அனாஸ்டாசியாஸ்
- (B) ஜீசெல்
- (C) ஸ்டோடோலா
- (D) கில்ஃபோர்டு

163. சிக்கலை மையமாகக் கொண்ட வடிவமைப்பை முன்மொழிந்தவர் :

- (A) மைக்கேல் சிரோ
- (B) கார்ன் ப்லெத்
- (C) உடோ
- (D) ரக்

164. கர்ப்ப காலத்தில் அதிகமாக மது அருந்துவது _____ க்கு காரணமாகிறது.

- (A) குழந்தைக்கு இதய கோளாறு ஏற்படுதல்
- (B) இரத்த ஓட்ட குறைபாடு
- (C) ஆக்ஸிஜன் அளவு குறைதல்
- (D) பார்வை குறைப்பாடு

165. _____ was the main proponent of the multifactor theory,

- (A) E.L. Thorndike
- (B) Spearman
- (C) Thurstone
- (D) Guilford

166. In 2011, how many free open online courses were offered by Stanford University?

- (A) Five
- (B) Two
- (C) Three
- (D) Four

167. Who was the lady freedom fighter of the Tamil Nadu, started the Gandhi Seva Sangam at Burma?

- (A) Leelavathi
- (B) Sornammal - Kanniyakumari
- (C) Sornammal - Madurai
- (D) Lakshmi Ammal

168. To _____ is to concentrate mental activity continuously upon some object, or happening or problem.

- (A) Divided Attention
- (B) Selective Attention
- (C) Sustained Attention
- (D) Alternative Attention

165. பன்முகக் காரணி கோட்பாட்டின் முக்கிய ஆதரவாளராக இருந்தவர் _____.

- (A) E.L. தான்டைக்
- (B) ஸ்பியர்மேன்
- (C) தாஸ்டன்
- (D) கில்போர்டு

166. 2011-ல் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் எத்தனை திறந்தவெளி இணைய வகுப்புகளை வழங்கியது?

- (A) ஐந்து
- (B) இரண்டு
- (C) மூன்று
- (D) நான்கு

167. தமிழ்நாட்டின் பெண் சுதந்திரப் போராட்ட வீரர்களில் பர்மாவில் காந்தி சேவா சங்கத்தை தொடங்கியவர் யார்?

- (A) வீலாவதி
- (B) சொர்ணம்மாள் - கன்னியாகுமாரி
- (C) சொர்ணம்மாள் - மதுரை
- (D) லட்சுமியம்மாள்

168. _____ என்பது ஏதேனும் ஒரு பொருள் அல்லது மகிழ்ச்சி அல்லது பிரச்சினையின் மீது தொடர்ந்து மன செயல்பாட்டை ஒருங்கிணைத்தல் ஆகும்.

- (A) பிரிப்பு கவனம்
- (B) தேர்ந்தெடுக்கப்பட்ட கவனம்
- (C) நீடித்த கவனம்
- (D) மாற்று கவனம்

169. Jivakasintamani was written by :

- (A) Valmiki
- (B) Sekkilar
- (C) Kambar
- (D) Tiruttakkadevar

170. _____ is dedicated to the spread of International understanding through the medium of Education in every part of the world.

- (A) SCERT
- (B) UGC
- (C) UNESCO
- (D) NCERT

171. In what time will ₹ 1,000 become ₹ 1,331 at 10% per annum compounded annually ?

- (A) 2 years
- (B) 3 years
- (C) 4 years
- (D) 1 year

172. Which one of the following Rural Development Scheme to develop model villages in India ?

- (A) Rashtriya Uchchatar Shiksha Abhiyan
- (B) PM Adarsh Gram Yojana
- (C) Sansad Adarsh Gram Yojana
- (D) Rashtriya Swasthya Bima Yojana

173. Maulana Abul Kalam Azad (MAKA) Trophy 2024 for overall winner conferred to _____

- (A) Lovely Professional University (PB)
- (B) Guru Nanak Dev University, Amritsar
- (C) Chandigarh University
- (D) University of Madras

169. ஜீவகசிந்தாமணியை எழுதியவர் யார் ?

- (A) வால்மீகி
- (B) சேக்கிழார்
- (C) கம்பர்
- (D) திருத்தக்கதேவர்

170. உலகின் ஒவ்வொரு பகுதியிலும் கல்வி ணடகம் மூலம் சர்வதேச புரிதனைப் பரப்புவதற்கு _____ அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது.

- (A) SCERT
- (B) UGC
- (C) UNESCO
- (D) NCERT

171. ரூபாய் 1,000 ஆனது 10% கூட்டுவட்டியால் அசலுடன் சேரும் போது எவ்வளவு காலங்களில் ரூ. 1,331 ஆக மாறும் ?

- (A) 2 வருடங்கள்
- (B) 3 வருடங்கள்
- (C) 4 வருடங்கள்
- (D) 1 வருடம்

172. இந்தியாவில் மாதிரி கிராமங்களை உருவாக்க பின்வரும் கிராமப்புற மேம்பாட்டுத் திட்டம் எது ?

- (A) ராஷ்டிரிய உச்சத்தர் ஷிக்ஷா அபியான்
- (B) பிரதம மந்திரி ஆதர்ஸ் கிராம யோஜனா
- (C) சன்சத் ஆதர்ஸ் கிராம யோஜனா
- (D) ராஷ்டிரிய ஸ்வஸ்தியா பீமா யோஜனா

173. மௌலானா அபுல் கலாம் ஆசாத் (MAKA) விருது 2024 ல் ஒட்டுமொத்த வெற்றியாளர் விருதினை _____ அணி பெற்றது

- (A) லவ்லி புரபசனல் பல்கலைக்கழகம் (பஞ்சாப்)
- (B) குருநானக் தேவ் பல்கலைக்கழகம், அமிர்ஸ்டர்
- (C) சண்டிகர் பல்கலைக்கழகம்
- (D) சென்னைப் பல்கலைக்கழகம்

174. Which of the following best describes Phyletic gradualism ?

- (A) Evolution occurs in rapid bursts with long period of stability.
- (B) Species change slowly and continuously over long periods.
- (C) Evolution is driven by sudden, large scale genetic mutations.
- (D) Species remain unchanged throughout their existence.

175. What is the abbreviation for the organisation IAEA ?

- (A) International Atomic Energy Agency
- (B) Institute for Acquisition and Enforcement Agency
- (C) Institute for Aviation and Enforcement Agency
- (D) International Aviation Enforcement Administration

176. Find the one which is not used to launch vehicles in space ?

- (A) PSLV
- (B) GSLV
- (C) HRLV
- (D) ALV

174. பின்வருவனவற்றில் எது னபவெடிக் படிப்படியான நன்மையை சிறப்பாக விவரிக்கிறது ?

- (A) பரிணாமம் நீண்ட கால நிலைத்தன்மையுடன் விரைவான வெடிப்புகளில் நிகழ்கிறது.
- (B) இனங்கள் நீண்ட காலத்திற்கு மெதுவாகவும் தொடர்ச்சியாகவும் மாறுகின்றன.
- (C) திடீர், பெரிய அளவிலான மரபணு மாற்றங்களால் பரிணாமம் ஏற்படுகிறது.
- (D) இனங்கள் அவற்றின் இருப்பு முழுவதும் மாறாமல் இருக்கும்.

175. IAEA - அமைப்பின் விரிவாக்கம் என்ன ?

- (A) சர்வதேச அணுசக்தி நிறுவனம்
- (B) கையகப்படுத்தல் மற்றும் அமலாக்க நிறுவனம்
- (C) விமானப் போக்குவரத்து மற்றும் அமலாக்க நிறுவனத்திற்கான நிறுவனம்
- (D) சர்வதேச விமான அமலாக்க நிர்வாகம்

176. விண்வெளியில் வாகனங்களை ஏவுவதற்குப் பயன்படுத்தப்படாத ஒன்றைக் கண்டுபிடிக்க

- (A) பி.எஸ்.எல்.வி.
- (B) ஜி.எஸ்.எல்.வி.
- (C) எச்.ஆர்.எல்.வி.
- (D) ஏ.எல்.வி.

177. Identify the portal that facilitates the online courses from class 9 till post graduation to be accessed by anyone anywhere at a time in India.

- (A) SWAYAM
- (B) DIKSHA
- (C) NCERT
- (D) PRABHA

178. Find the value of

$$\left(1 - \frac{1}{3}\right)\left(1 - \frac{1}{4}\right)\left(1 - \frac{1}{5}\right) \dots \left(1 - \frac{1}{100}\right)$$

- (A) $\frac{1}{50}$
- (B) $\frac{1}{25}$
- (C) $\frac{1}{100}$
- (D) $\frac{1}{75}$

179. Which part of the Indian Constitution deals with Directive Principles of State Policy?

- (A) Part III
- (B) Part IV
- (C) Part V
- (D) Part VI

180. Who among the following conducted excavation works at Arikamedu?

- (A) Bruce Forte
- (B) Sir John Marshal
- (C) Martimer Wheeler
- (D) Dr. Jagor

- o o o -

177. 9 - ஆம் வகுப்பு முதல் முதுகலைப் பட்டம் வரையிலான ஆன்லைன் படிப்புகளை இந்தியாவில் எங்கும் எவரும் அணுகக்கூடிய வகையில் எளிதாக்கும் போர்ட்டலை அடையாளம் காணவும்.

- (A) SWAYAM
- (B) DIKSHA
- (C) NCERT
- (D) PRABHA

178. $\left(1 - \frac{1}{3}\right)\left(1 - \frac{1}{4}\right)\left(1 - \frac{1}{5}\right) \dots \left(1 - \frac{1}{100}\right)$ -ன்

மதிப்பு காண்க.

- (A) $\frac{1}{50}$
- (B) $\frac{1}{25}$
- (C) $\frac{1}{100}$
- (D) $\frac{1}{75}$

179. அரசு வழிகாட்டி நெறிமுறைகள் பற்றிச் கூறும் இந்திய அரசமைப்பின் பகுதி எது?

- (A) பகுதி III
- (B) பகுதி IV
- (C) பகுதி V
- (D) பகுதி VI

180. கீழ்க்கண்டவர்களுள் யார் அரிக்கமேடு பகுதியில் அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டார்?

- (A) புரூஸ் போர்ட்
- (B) சர் ஜான் மார்ஷல்
- (C) மார்ட்டிமர் வீலர்
- (D) Dr. ஜாஜர்

- o o o -